

196.1

3-12

துறைந்த  
வி ஸு யில்  
உயர்ந்த  
வகைகள்!

இந்த



கண்ணைக் கவரும் வண்ணக்கலர்களில்  
விதம் விதமான ஜவளிகள்  
நீங்கள் தேர்ந்தெடுப்பதற்காக காத்திருக்கின்றன.

பிளவுஸ் துணிகள்  
தாவணிகள்  
காஞ்சிபுரம்  
கொள்ளேகாலம்  
பட்டுப் புடவைகள்

டி.ஸ்யூ, எஃகுயின்  
வாயில், ஜூனியர்  
காஷ்மீர் சாரிகள்  
நைலோன்  
சூட்டிங், சேட்டிங்

இவை மட்டுமா? பார்க்கப்பரவசமளிக்கும் பல மாதிரி பிளவுஸ் துணிகள், வேஷ்டி, சால்வைகள், சாரங்கள், கிளாஸ் நெலோன் புடவைகள், மற்றும் சீத்தைப் புடவைகள், இவற்றில் ஏது வேண்டுமாதும் நீண்கள் நாடவேண்டிய இடம்

# வளந்துள்ள

( பிலவுஸ் ஹோட்டலுக்கு முன்னால் )

**S. SINKATHURAI & BRO,**



786 கல்கி பீடி

Importers & Exporters.

Sole Agents for

**786 Kalki Beedies**

நீங்கள்

உல்லாசமாகப்  
புகைப்பதற்கு

**786 கல்கி பீடி கள்**

திறம் பீடிப் புகையிலை, பீடி இலை.

மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்  
கொள்ளலாம்.

**சி. சின்னத்துரை அன் பிறதர்,**

**39, K. K. S. ரேட் : : யாழ்ப்பாணம்.**



கிளை:

44, 3ம் குறுக்குத் தெரு : : கொழும்பு.

தொழிற்சாலை:

118/12, ஆட்டுப்பட்டித் தெரு : : கொழும்பு.

Estd. 1936.

## பெருமைக்குரிய இருபத்தைந்து ஆண்டுகள்!

சென்ற 25 ஆண்டுகளாக எங்களை ஆதரித்து வந்தவர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதுடன் தொடர்ந்தும் எங்கள் சேவை எல்லோருக்கும் கிடைக்கும் என்பதையும் தெரிவிக்கின்றோம்.

எல்லா ஆங்கில மருந்து வகைகளும் - சகாய விலைக்கு எப்போதும் பெற்றுக் கொள்ளலாம்.

**உத்தரவு பெற்ற “உவைன்”  
வியாபாரிகள்.**

உவைன் அலோசனை பெறுவதற்கு  
ஹோமியோபதி டாக்டர் N. ஏகாம்பரம்  
அவர்களைக் கலந்து கொள்ளுங்கள்.

**RANY PHARMACY,**

**இராணி மருந்துச்சாலை,**

கே. கே. எஸ். வீதி, : : சுன்னாகம்.

# இலங்கையர்கேள்



தோற்றம்  
6-9-1915

மறைவு  
15-11-61

வயது 47.

இயற்பெயர் : ந. சிவஞானசுந்தரம்.

தந்தையார் : நடராசா

தாய் : இளையாச்சிப்பிள்ளை

மனைவி : செல்லம்மா

பிள்ளைகள் : பூர்ண்சகந்தவர்மன்  
சந்தீரலேகா

ஜெயவர்மன்

பிறந்த இடம் : ஏழாலை

தொழில் : காரியாதிகாரி (D. R. O.)

கட்டசியாகக் கடமையாற்றிய இடம் : கல்முனை

எழுகேசரி, மறுமலர்ச்சி, கலைமகள், கிராம ஊழியன், பாரத  
தேவி, கலைச்செல்வி, சாஸ்வதி, வீரகேசரி, தினகரன், தமிழின்  
பம் முதலியவற்றில் கதைகளும், கவிதைகளும், நாடகங்களும்  
எழுதியுள்ளார்.

இலங்கையர்  
கோன்



நினைவு  
இதழ்

ஆசிரியர்:- சி. சரவணபவன்

“தேமதுாத் தமிழோசை உலகமெலாம்  
பரவும் வகை செய்தல் வேண்டும்” — பாரதியார்.

தலை: 3

1961 — பிலவு — மார்க்கிழி  
திருவள்ளுவர் ஆண்டு: 1992.

காட்சி: 12

## நினைவுச் சின்னம் அமைப்போம்.

காரியாத்திகாரி சிவஞானசுந்தரத்தைத் தெரியாதவர் பலர். எழுத்தாளர் இலங்கையர்கோனைத் தெரியாதவர் இலர். இருவரும் ஒருவருரே என்பதை அறிந்தவர் சிலர்.

தன் பதவியின் பெருமையால் மற்றையோரைப் பணியிவைக்க விரும்பாது, அமைதியான அடக்கமான தன் எழுத்தின் மூலம் எண்ணற்ற இலக்கிய இரசிகர்களின் இதயத்தில் இடம் பிடிக்க விரும்பினார். அந்த விருப்பம் பரிசூணமாக நிறைவேறியதைத் தம் வாழ்நாளிலேயே கண்டு மகிழ்ந்தார்.

அதனால்தான் “இலங்கையர்கோன்” அவர்களின் பிரிவை எண்ணி இன்று இலக்கிய உலகம் முழுவதும் கண்ணீர் வழிக்கின்றது.

மேல்நாட்டுக் கதைகளை மொழிபெயர்த்தார் — மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாசிரியரானார்.

தரமான சிறுகதைகள் பல எழுதினார் — தலைசிறந்த சிறுகதையாசிரியரானார்.

நாடுபோற்றும் நாடகங்களை எழுதினார் — திறமைவாய்ந்த நாடகாசிரியரானார்.

எழுதி எழுதித் தமிழன்னையை அழகுசெய்த அவர்க்கைகள் ஒய்ந்துவிட்டன.

இன்று — ? அவர் இல்லை.

இனி — ?

அவர் நினைவை நாம் அழகுசெய்யவேண்டும். அவருடைய சிறுக்கதைகளைத் தொகுத்து வெளியிடுவது, அவர் பெயரால் நாடகப்போட்டி நடாத்துவது— எழுத்தாளர்களும் இரசிகர்களும் ஒன்றுசேர்ந்து செய்யக்கூடிய செய்யவேண்டிய பணி கள் இனவு.

தான் ஒரு தமிழ் எழுத்தாளன் என்பதில் பெருமையும், பேருவகையும் அடைந்த இலங்கையர்கோன் அவர்களுக்கு எழுத்தினுலேயே நினைவுச்சின்னம் அமைப்போம்.

வெளிவருகிறது

## “ஆட்சி இயல்”

உலகில் நடைபெறும் பலவேறு ஆட்சிமுறைகள், அவை உருவான விதம், அவற்றுல் ஏற்பட்ட பலாபலன்கள் என்பனபற்றியும், அவற்றின் வரலாறுகள்பற்றியும் விளக்கமாக உதாரணங்களுடனும் வாதப்பிரதிவாதமுறையில் எல்லோரும் வாசித்து விளங்கிக்கொள்ளக்கூடிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இந்நாலாசிரியர், கொக்குவில் இந்துக்கல்லூரிப் பிரதம ஆசிரியராயிருந்து இளைப்பாறிய திரு, ச. ஹஸ்டி பேரின்பநாயகன் அவர்கள் ஆவர். அவரது பரந்துபட்ட அரசியல் அறிவும், சரளமான தமிழ் நடையும் பல்கலைக்கழக புகுமுக வகுப்பு மாணவர்களுக்குப் பெரும்பயன் அளிக்குமேன்பதில் எட்டுளையும் ஜயமில்லை.

**வட - இலங்கைத் தமிழ்நாற் பதிப்பகம்  
சுன்னுகம்**

இனுவையூர் வித்துவான், பண்டிதர் திருநாவுக்காசு அவர்கள் வண்ணே நாவலர் பாடசாலையின் தலைமையாசிரியர். "இஸ்வகையர்கொன்" அவர்களின் மேடை நாடகங்கள் சில வற்றிற்கு இனிமையான பாடல்களை ஆக்கி உதவியவர்.

## இனி என்று கேட்போம்?

பண்டிதர் திருநாவுக்கரசு

கேட்டேன்றின் பெரும் பிரிவு கிளருள்ளம்  
பரிதவித்தேன் கேண்மை பூண்டு  
நாட்டேனுண் வண்டனையாம் நாடகது  
ளாமணியே என்ற நாவால்  
பாட்டேன் நற் சிவஞான சுந்தரம் நல்  
ஆவிநமன் பதைக்கக் கொண்டான்  
வேட்டேன் நின்றலமந்தேன் விழிசுழன் ற  
துன் பிரிவால் மெலிஷற்றேனே.

கலைமாணி கதைமேதை கல்விவளம்  
கனிந்து வளர் கருணை மேகம்  
நிலைமாண்ட வாரெனிநா டக சூ  
ளாமணியென் றுலகு புகழ் நீண்ட சிரோய்  
தலையாய மேனகை விதானையார்.  
வீடு குக தாசன ஆதி  
அலையாரும் அமிர்தனைய நாடகந்தீட்  
டியகரங்கள் அழிவதேயோ.

மாதவி மடந்தையெனும் வணசயில்நா  
டகநாலும் வகுத்தாய் நின்றன்  
மாதரசி மனையாள்செந் தாமரையில்  
வதிதிருவே மன்றன் ஞர்க்கு  
ஆதரவும் அருந்துளையும் அணிகலனும்  
அணிபுகழும் ஆனைய் நீத்து  
எதிலன் போல் பிரிந்துசெலல் இன்றமிழ்தீர்  
நின்புகழுக் கிசைவ தொன்றே.

துங்கமுயர் கலாபவனம் ஏாங்றில்லா  
 தூயமனை புகுந்த ஞானரு  
 எங்களன்பு கொண்டுடுவில் நகறிலுயர்  
 இந்திரவாழ் வடைந்தாய் பின்னர்  
 இங்கித மைந்தர் ஸ்ரீஸ் கந்தவர்மன்  
 முதலானேர் இரங்க ஏகி  
 எங் கொளித்தீர் இலங்கையர் கோன் என்னுநாமம்  
 எம்செவியில் என்று கேட்போம்.

காட்சிக்கு மிகுகருணை; கருத்துக்கும்  
 கற்பனைக்கும் கற்பகம்; சீர்  
 மாட்சிக்கு மலர்; கல்வி வளத்துக்கோர்  
 குறுமுனி; நன் மக்களாலும்  
 நீட்சத்த விழி மனையாள் தனக்கும்  
 ஆரமிர்தம்; எங்கட் காரா அன்பின்  
 ஆட்சிக்குள் அமைந்தனை. சீர் இலங்கையர்கோன்  
 அருந்துளையாய் அமைந்தாயன்றே.

வெளிவந்துவிட்டது!

## “ஈழத்துச் சிதம்பரம்”

எழுதியவர் :

சீவஸ் ச. கணபதீஸ்வரக்குருக்கள்

ஆழத்துச் சிதம்பரம் எனப் பாராட்டப்படும் காரைநகர் திண்ணை  
 புரம் சிவன்கோவில் வரலாறும், கார்த்திகேயப்புலவர் இயற்றியதிண்ண  
 புர அந்தாதியும், நாகமுத்துப்புலவர் இயற்றிய திண்ணபுரப்பதிகமும்,  
 பஞ்சாட்சா சர்மா இயற்றிய திண்ணபுர வெண்பாவும் அடங்கியது.

அழகிய முவர்ண முகப்பு. உள்ளே 23 படங்கள்.

விலை ரூபா 2-50.

சி. எ. ஆ. தி. யா. ஸ் ஸ்டேஷன்  
 வலந்தலை : : காரைநகர்

கணவன் - மனைவியர்க் கிடையே உள்ள பின்னப்பின் வலுவைக் கூட்டும் பாதசரம் அவர்களிடையே பின்னக்கையும் ஏற்படுத்தியது. இந்தப் பின்னக்கு நீடித்ததா? தேவையான இடங்களில் யாழிப் பாணக் கொச்சை கலந்த இனிய தமிழ்நடையில் கட்டுக்கோப்பான கதையமைப்புடன் கூடிய இச் சீறு கதை “இலங்கையர்கோன்” அவர்களின் சிறந்த சீறு கதைகளுள் ஒன்று. பல ஆண்டுக்கு முன் ‘ஸழகேசரி’யில் வெளியானது.

## வெள்ளிப் பாதசரம்

இலங்கையர்கோன்

தன் வீட்டிற்கு ஒரு அடுக்குப் பெட்டியும் தனக்கு ஒரு தையற் பெட்டியும் வாங்கவேண்டும் என்று நினைத்து வந்தவருடைய உள்ள விமுழுப்படி கோவில் வீதியெல்லாம் பெட்டிகளும் கடகங்களும் மலை மலையாகக் குவிந்திருந்தன. குஞ்சுப் பெட்டி, அடுக்குப் பெட்டி, தையல் பெட்டி, முடல் பெட்டி, பின்னல் பெட்டி ... ... ஊ! எத்தனை வகை! அநுகில் மாட்டையவிழுத்து அதன் வாயில் பொங்கிய நுரையை வழித்து அதன் மினுமினுக்கும் கரிய முதுகில் தேய்ப்பதில் கண்ணுங் கருத்துமாக நின்ற தன் கணவனின் கையில் மெதுவாக நூள்ளி “மாடு தன் பாட்டுக்கு நிக்கட்டும் — வாருங்கோ” என்று கொஞ்சினான்.

அல்லதுமிக்கும் தூரியனின் கடைசிக் கிரணங்கள் பனியரங்களின் தலைகளை இன்னுங் தடவிக்கொண்டிருந்தன. கீழ்க்கு அடிவானத்தில் சந்திரன் வெளுக்க ஆரம்பித்தான்.

அன்று வல்லிபுரக் கோவில் கடைசித் திருவிழா. “எவ்வள்ளுசனம் பாத்தியனே! இதுக்காலை எப்பிடிப் போற்று” என்று கூறி நல்

லம்மா தன் கணவன் அருகில் ஒதுங்கினான். செல்லையா தோளில் கிடந்த சால்வையை எடுத்து இடுப்பில் வரிந்து கட்டிக்கொண்டு, “பயப்பிடாமல் என்னேடை வா” என்று தன் மனைவியின் கையைப் பற்றினன.

கோவில் வீதிகளிலும், கடைகளிலும் காணப்பட்டதெல்லாம் நல்லம்மாவின் மனத்தில் ஒரு குதுகலத்தை உண்டாக்கின. வாய்ஒயாது, தன் கணவனுக்கு ஏதோசால்வீக் கொண்டு சென்றான். ஐந்து வயதுச் சிறுமியைப்போல், முழங்கால்கள் தெரியும்படி, தன் ஆடையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வீதியைச்சுற்றி ஒரு“கெந்தல்” போடவேண்டும்போல் அவருக்குத் தோன்றியது ... செல்லையா மௌனமாக, தன் மனைவியின் குதுகலத்தில் மெய்மறந்து, அவன் இழுத்த வழியெல்லாம் போய்க்கொண்டிருந்தான்.

யாழிப்பாணத்தின் நீர்வளமற்ற சொற்ப ஸிலத்தைத் தம் தளராத முயற்சி ஒன்றினுலேயே வளம் படுத்தி சீவியம் நடத்தும் புதல்வர்க்க

ளில் அவன் ஒருவன். இரக்கமற்ற பூமியுடன் தீனசரி நடத்தும் போரி னால் அவனுடைய தசைநார்கள் முறக்கடைந்து வச்சிரம்போல இருந்தன. மன ஒருமைப்பாட்டினால் வாய் மௌனமாக இருந்தது.

மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் அவன் தனக்கு வாழ்க்கைத் துணைவியைத் தேடிக்கொண்டான். அவனுடைய கலகலத்த வாயும், விடையில்லாத ஒரு கேள்வியைக் கேட்பதுபோல் அவனுடைய பார்வையை முறித்து நோக்கும் அவனுடைய விழிகளும், மார்பின் பாரம் தாங்கமாட்டாததுபோல் ஒ சி யு ம் நூல் இடையும், நிர்மலமாக இருந்த அவனுடைய தனிமை வாழ்வில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கின. சதாமண்ணைக் கிண்டுபெனுக்கு மண்ணிற்குள் எத்தனையோ ரகஸ்யங்களும், மணங்களும் புதுமைகளும் மறைந்திருக்கும்; ஆனால் அவைகளைவிட மேலான ரகஸ்யங்களும் மணங்களும் புதுமைகளும் வாழ்க்கையில் எத்தனை மறைந்து கிடக்கின்றன! ஓ! வாழ்வு எவ்வளவு அற்புதமானது! செல்லையா இன்று அணிந்திருக்கும் நாற்பதுரூபா பெறு மதியுள்ள மாறுகரைச் சால்வையை விட இதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?

கோவிலிலுள்ள சனங்கள் தங்கள் இஷ்டப்படி கூக்கருவிட்டுக் கொண்டிருந்தனர், மூலை களில் கிடத்தப்பட்டிருந்த கைக்குழந்தைகள் அமுதன். பஞ்சகக்சசம் அணிந்த பூசகர்கள் அங்குமிங்கும் ஒடினர். இந்த ஆரவாரங்களுக்கிடையில் கர்ப்பக் கிருகத்தில் மணிச்சுத்தங் கேட்டது. கூப்பிய கைகள் தலைகளுக்கு மேல் உயர்ந்தன. செல்லையா ஒரு தூணரூகே கைகளைக் கட்டியபடி

சனங்களின் தலைகளைப் பார்த்துக் கொண்டு நின்றன. நல்லம்மா அவனருகில் கைகூப்பியபடி மூலஸ்தானத்தை ஒருதாம் பார்ப்பதற்காக அங்கும் இங்கும் தலையை அசைத்தான். எங்கோ தொலைவில் இருளில் சில தீபங்கள் மின்னின. அவைகளின் அருகில் ஒரு தொந்தி பெருத்த பூசகரின் கரும்பட உருவம் கைகளை அசைத்துக்கொண்டு நிற்பது தெரிந்தது. அதற்குப் பின்னால் —அதுதானே வல்லிபுரப் பெருமாள்?

திருமண் பிரசாதம் பெறுவதற்கு ஆரவாரப்பட்ட சனங்கள், ஒருபக்கத்தில் மேளச்சமா ஆரம்பமாகவே அவ்விடம் நோக்கி நகர்ந்தனர்.

செல்லையாவும் நல்லம்மாவும் கோவிலை வலம் வந்து வணங்கினர்.

தவில்காரன் தாள வரிசைகளை மெய்மறந்து பொழிந்துகொண்டிருந்தான். அவனுடைய குடுமி அவிழ்ந்த தலையோடு வேறும் ஆயிரங் தலைகள் அசைந்தன. நல்லம்மாவுக்குச் சிரிப்பாகவிருந்தது. தன் கணவனின் உடலோடு தன் உடலை உராய்ந்து கொண்டு “எல்லோருக்கும் பைத்தியம் பாருங்கோ” என்றுள்ள. மௌனியான செல்லையா மேளனம் கலைந்து, “போதும் இனி வாளை, வெளியாலை போவும்” என்றுன்.

வெளிவீதிகளிலும் ரேட்டுக்களிலும் சனசமுத்திரம் அலை மோதிப்புரண்டது. முத்தையும் வைரத்தையும் பொடியாக்கிச் சிதறிலிட்டது போன்ற அந்த அகன்ற வெண்மணல் பரப்பிலே, கன்னித் தாயின் உள்ளத்திலே அன்பு வெள்ளம் பாய் வதுபோல் ஸிலவு வெள்ளத்தை அள்ளிப் பெருக்கும் முழுச் சந்திர

னின் கீழ் இரண்டொரு இரவுகளுக்கு வாழுத்தைப் போரினால் ஏற்பட்ட அஹுப்பைக் கொஞ்சம் தீர்த்துக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு முலையிலிருந்தும் வந்து மனிதர்கள் நிரம்பியிருந்தனர்.

சர்பத் கடைக்காரன் பல வர்ணங்கள் கொண்ட போத்தல்களை ஒரு தடியால் அடித்து ஜலதாங்கம் வாசித்தான். மினுக்கு மினுக்கு என்று எரியும் ஒரு கைவிளக்கின் அருகில் உட்கார்ந்து, பொலிஸ்காரனின் காக்கியுட்பு எங்காவது தெரி கிறதா என்று கடைக்கண்ணால் பார்த்தபடி “ஓண்டுக்கு நாலு”க் காரன், “ஒடிவா—போனால் கடலைக் காச வந்தால் தேத்தண்ணிக்காச” என்று ஒவ்விட்டான்.

நல்லம்மாவும் செல்லையாவும் தம்மை அறியாமலே ஒரு வளையல் கடையின் முன்னால் போய் நின்றனர். விளக்கொளியில் சுடர்விடும் கண்ணூடு வளையல்களின் ஸாவண் யத்தில் நல்லம்மாவின் மனம் லயித்தது..... செல்லையா அவளுக்கு ஜந்து ஜதை வளையல்கள் வாங்கிக் கொடுத்தான். ஒரு கண்ணூடுப் பெட்டியில் அழகாக வளைத்து வைக்கப்பட்டிருந்த புதுமாதிரியான ஒரு பாதசாரம் செல்லையாவின் கண்களை ஈர்த்தது. நெருக்கமாகப் பின்னப்பட்ட வெள்ளி வளையம் ஒவ்வொன்றிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக் குண்மே வேல்போன்ற ஒரு தகடும் தொங்கிக் கொண்டிருந்தன முகப்பில் சிங்க முகம் அதுபோன்ற ஒரு பாதசாரம் அவன் முன் ஒரு போதும் பார்த்ததில்லை..... அவன் தன் மனைவியின் முகத்தைப் பார்த்தான்,

குவளை மலரைப் பழித்த அவனது விழிகள் “காஸ்லைட்” ஒளியில் அகல விரிந்து பளபளத்தன.

அவளிடம் சாதாரணமான கால் சங்கிலிகூட இல்லை. உருண்டையாகவும் வழுவழுப்பாகவும் இருந்த அவளுடைய கணைக் கால்களில் இதுபோன்ற ஒரு பாதசாரத்தை அணிந்து பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆசை செல்லையாவின் மனத்தில் தோன்றியது. இந்த ஆசையோடு வேறு எத்தனையோராகல்யமான இன்ப நினைவுகள் அவன் உள்ளத்தை மயக்கின..... அதை எப்படியும் வாங்கிவிட வேண்டும்! அதன் விலை என்ன வென்று கடைக்காரனைக் கேட்டான்.

“முப்பத்தைந்து ரூபாய். வேறு விலை கேட்கவேண்டாம்” செல்லையாவின் மழையில் முப்பத்தொரு ரூபாய் தான் இருந்தது.

“இருபத்தைந்து தரலாம், சாமா ஜைக் குடுத்துப்போடு”

“தம்பி! இது நாட்டுப் பெண்டுகள் போடுகிற கால் சங்கிலி அல்ல. ராசாத்தியின் கால்களுக்கேற்றது. இந்தியாவிலையிருந்து ஸ்பெஷலாய் வந்தது. உமக்கு இது சரிவாது ராசா. கடைசி விலை; முப்பது ரூபாய் குடுப்பீரா!”

“சரி, இந்தா”.

பாதசாரங்கள் கைமாறி, அவ்விடத்தில்தானே நல்லம்மாவின் பாதங்களில் ஏறின.

வெண் மணவில் கால்கள் புதைய, இருவரும் மறுபடி கடைகளைச் சுற்றி வந்தனர். மிச்சமாக இருந்த ஒரு ரூபாய்யக் கொண்டு,

ஒரு தையல் பெட்டியும் வாங்கி, ஆனாக்கொரு சர்பத்தும் குழித்தனர். அடுக்குப்பெட்டி வாங்கவில்லை.

நல்லம்மாவின் கால்கள் ஓய்ந்து போயின. “இனி வண்டிலடி யில் போய் கொஞ்சனேரம் இருந்திட்டு, திருவிழாப் பார்த்துக்கொண்டு விடியப் போவும்” என்று இருவரும் முடிவு செய்தனர். செல்லியா அவளை ஒரு சனக் கும்பலுக்கூடாக கையில் பிடித்து நடத்திக்கொண்டு சென்றன. கும்பல் குழிக்கு கொஞ்சம் வெளியான இடத்திற்கு வந்தும் நல்லம்மா திடீரேன நின்று, தன் இடக்காலை உயர்த்திக் கையால் தடவிப் பார்த்தாள்.

“ஜூயோ! கால் சங்கிலியைக் காணயில்லை...”

“என்ன — வடிவாகப் பார்!”

“ஒரு காலான் எங்கையோ மணலுக்குள்ளை கழுண்டு விழுக்கு போச்சு”.

“கொஞ்சம் கவனமாக வாறுதுக்கென்ன? உனக்கு ஆட்டம் மெத்திப்போச்சு, ஊதாரி நாய்!”

மறுகணம் செல்லியா தன் நாக்கைக் கடித்துக்கொண்டான்.

குண்டுசீயால் துளைக்கப்பட்ட றப்பர் பலூன்போல் நல்லம்மாவின் உற்சாகம் அப்படியே சப்பளிந்து போய்விட்டது. முன்று மாத மணவாழ்க்கையில் இதுதான் முதல் தடவையாக இப்படி ஏச்சுக் கேட்க வேண்டி வந்தது. அதுவும் அம்பலத்தில் கூட்டிக்கொண்டு வந்து விட்டு...! அவள் மனதில் கோபம். அவமானம், துயரம் எல்லா உணர்ச்சிகளும் ஒருங்கே தோன்றின. கணதுளில் நீர் மல்கியது,

‘போதும், உங்களோடு கோவிலுக்கு வந்த வண்டவாளம். இனி நடையைக் கட்டுவோம்’.

செல்லியா ஒருபடி கீழே இறங்கினான். “நலை! ஆத்தீரத் திலை சொல்லிப்போட்டன். இஞ்சை பார்...”

“வேண்டாம், இப்பவே போக வேணும். வண்டிலைக் கட்டுங்கோ. நீங்கள் வராட்டி நான் தனியக் கால் நடையாய்ப் போறன். மீயிலை காறுக்குள்ளை வசவுக்குள்ளை ஆப்பிட்டு நெரிஞ்சு போறன்”.

செல்லியா மறு வார்த்தை பேசாமல் தன் திருக்கல் வண்டியை இழுத்து, மாட்டை அவிழ்த்துப் பூட்டினான். அவன் ஆண் மகன்.

மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த வெண்டயங்களின் தாளத் திற்கு ஏற்ப கரடுமராடான ரோட்டில் வண்டிச் சக்கரங்கள் ‘கடக், கடக்’ என்று சப்தம் செய்தன. யாரோ மணமகன் ஊர்வலம் வருவதற்காக விரித்துவிட்ட நிலபாவாடைபோல் வளைந்துகிடந்த ரோட்டின் இருமருங்கிலும் நெடிய பஜன மரங்கள் மௌனப் பூதங்கள்போல் வரிசையாக விண்று ஆலவட்டம் பிடித்தன.

செல்லியா நாணயைக் கயிற்றை இளக்கிவிட்டு, மாட்டின் கால்சலுக்கிடையில் தன் காலை வைத்தான். ரோசம் மிகுந்த அந்த இளம்காளை உன்மத்தம் கொண்டதுபோல், ஏற்காலைத் தன் ஏரியில் பட்டும் படாமலும் தாங்கிக்கொண்டு பறந்தது... ஆத்தீரத்தில் சிங்கதனையில் லாமல் கூறிய வார்த்தைக்கு இவ்வளவு கோபமா? நிலத்தில் வியர்வை சொட்ட, கைகால் வலியினால் செயலற்றுப்போக, புகையிலைத் தோட்

தத்தைக் கிண்டிப் பாடுபட்டவனுக் குத்தான் காசின் அருமை தெரியும்! அவன் ஆண்பிள்ளை. இரண்டு வார்த்தை பேச உரிமையுண்டு. அதைப் பென் பொறுத்துப் போனால் என்ன ... கொண்டுவேந்த காசெல்லாம் அவளுக்காகத்தானே செலவு செய்தான் ... ? தனக்கு ஒரு சுருட்டுக்கூட வாங்கிக்கொள்ளவில் லையே ... .

கால்களை வண்டியின் பின்புறம் தொங்கப் போட்டுக் கொண்டு, வண்டிலின் கீழ் ஓடும் ரோட்டைப் பார்த்தபடி நல்லம்மா சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். எவ்வளவு அற்ப காரியம்!

ஒரு கல்டமும் இல்லாமல் திரு விழாப் பார்த்துவிட்டுச் சந்தோஷமாக வந்திருக்கலாமே ... எல்லாம் அவனுடைய பிழைதான். கணவன் இரண்டு வார்த்தைகள் கடுமையாகச் சொல்லிவிட்டால்தான் என்ன?

மாடு களைப்பினால் பலமாக முரச் வாங்கியது. நெல்லியடிச் சந்தையில், ஒரு பூவரசமரத்தின் கீழ் செல்லையா வண்டியை நிற்பாட்டினான். அந்த நடுயாமத்திலும் கோவிலுக்குப் போவோர்களுக்காக சடைகள் எல்லாம் தீற்று வைக்கப்பட்டிருந்தன. சந்தையில் இரண்டு பெண்கள் அப்பம் சுட்டுக்கொண்டிருந்தனர். தேநீர்க் கடைகளில் தேநீர் அடிக்கும் 'கடகட' என்ற சத்தத்தைவிட, மற்றெங்கும் ஆழ்ந்த விசப்தம் துழகொண்டிருந்தது.

செல்லையா மாட்டின் களைதீர, அதைத் தடவிக் கொடுத்தபின், ஒரு தேநீர்க்கடை இருந்த பக்கமாகச் சென்றுன். அவனுடைய மடியில் ஆக ஜந்து சதம்தான் இருந்ததென்

பது நல்லம்மாவுக்குத் தெரியும். அன்று மத்தியானம் வீட்டில் சாப் பிட்டதுதான். அதன்பிறகு ஒன்றுமே இல்லை.... “ஜேயோ அவருக்கு எவ்வளவு பசியாயிருக்கும். வாய் தீற்று ஒன்றும் சொல்லாமல் இருக்கிறோ” என்று அவன் அங்கலாய்த் தான். அவனுடைய இருதயம் இளகிக் கரைந்தது. தன் கணவனுடைய மனத்தின் பண்பும் அவன் தனபால்வைத்துள்ள அன்பின் அழகும் அவன் மனதில் தெளிவாயிற்று. விவாகம் செய்துகொண்ட புதிதில் ஒருநாள் அவன் கூறிய வசனம் ஒன்றை அவன் ஞாபகப்படுத்திக் கொண்டாள். “பெட்டை, உனக்காக வேணுமெண்டால் என்றை உசிரையும் கொடுத்து விடுவேன். நீ ஒண்டுக்கும் பயப்பிடவேண்டாம்”.

அவனுடைய நாஞ்சுக்குத் தோன் ஏதோ ஒன்று உடைவது போல் இருந்தது ... . கண்கள் பொருமிடுவர் நீரைப் பொழிந்தன. தன் கணவனை ஒரு குழந்தைபோல் மடியில் வைத்துத் தாலாட்டி அவனுடைய உடலின் ஆயாசத்தையும் மனக் கவலையையும் போக்க வேண்டும்போல் அவனுக்குத் தோன்றியது ....

செல்லையா வாயில் ஒரு சுருட்டென் வந்து, மனைவியருகில் ஒரு வெற்றிலை பாக்குச் சுருளை வைத்து விட்டு அவனுடைய முகத்தைப் பார்த்தான் ... . அவனுடைய கண்ணீர் தோய்ந்த முகத்தின் ஒளி அவனை உலுக்கியது. தன்னுடைய நாற்பது ரூபா பெறுமதியுள்ள மாறுகரைச் சால்வையால் அவனுடைய கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று அவன் மனம் அவாயியது.

“என்ன, நல்லம் ... ”

நல்லம்மாவின் கண்ணீர் வழந்த முகத்தில், நாணம் கலாத் ஒரு புன் னகை அரும்பியது. “ஓன்மே இல்லை, உங்களுக்குப் பசி இல்லையோ? வெளிக்கிடுங்கே கா வென் கெதியாய் வீட்டை போவம்”.

செல்லையா அதன் அர்த்தத் தைப் புரிந்துகொண்டான் மாட்டின் வெண்டயம் மறுபடி பனங்தோப்புகளில் எதிரொலித்தது....

வல்லை வெளி!

இந்த அகன்ற பூமிப் பரப்பின் மகிமையை அறிந்ததுபோல் இது காறும் வேகமாக ஓடுவந்த மாடு, தன் கதியைக் குறைத்து அடிக்கு மேல் அடி எடுத்து வைக்க ஆரம்பித்தது.

பேய்க்காற்று ‘ஹோ’ என்று சுழன்றிடத்தது.

வானம் கவிந்து, நாற்புறமும் நிலத்தைக் கொலிக்கொண்டிருந்தது. வெளியின் நடுவே தேங்கி ஸின்ற நீரோடை, ஒரு அரக்கன து பிரம்மாண்டமான மார்பில் அணியப்பட்ட மரகதச் சாடுபோல் ஜ்வலித்தது. வான முகட்டின் உச்சியில் தொங்கிக்கொண்டிருந்த பளிங்குத் தகடுபோன்ற சந்திச்சீபம் கீழே விழுந்துவிட எத்தனிப்பது போல் கனிந்து பிரகாசித்தது.

சின்ன மனிதர்களையும் பெரிய எண்ணங்கள் எண்ணும்படி தூண்டும் இந்த வெளிப் பிரதேசத்தில்

தான் ‘மணல் திடலி’ன் ஜிவநாடி நவநாகரிக முறைகளால் நலிர்துப்பாமல், இன்னும் அந்தப் பழைய வேகத்தோடு அடித்துக் கொண்டிருக்கிறது.

எங்கோ வெகு தொலைவில், நிலத்தில் இருந்து இரண்டு அடி உயரத்தில் பொட்டிட்டதுபோன்ற ஒரு ஓளி தோன்றி, கொஞ்சம் கொஞ்சமாக ரோட்டை நோக்கி நகர்ந்து வந்தது ... செல்லையா அதைக் கண்டதும் அதை நோக்கிக் காறியுமிழ்ந்தான். நல்லம்மா, ‘அது என்ன?’ என்று கேட்டாள்.

“ஆரோ மீன்பிழகாரர் தூள் கொண்டு போருன்கள்” என்று பொய் சொல்லி, செல்லையா மாட்டின் வாலைப் பிழித்து மறுக்கினான்.

அந்த வெளிச்சம் ரோட்டைக் கடங்கு வேகமாக மற்றுப் பக்கத்தில் பொய் ‘பக்’ கென்று அவிர்த்தது....

செல்லையாவின் இடது கை அவன் மனைவியின் இடையை நோக்கி நகர்ந்தது.

அவனுடைய மனம் வல்லை வெளிபோல் விரிந்தது. யெய்மறந்த ஒரு மகிழ்ச்சி அவனை ஆட்கொண்டது. தன் குரலை எழுப்பி, ‘ஞான குமாரி’ என்ற தேவகாந்தாரி ராகப் பாட்டைப் பாடினான் .... அவனுக்குப் பசியில்லை, தாகம் இல்லை, தூக்கம் இல்லை. எத்தனை கொள்ளி வாய்ப் பிசாசகள் சேர்ந்தும் அவனை என்ன செய்துவிட முடியும்?

**கலைச் செல்வி போங்கல் மலர்  
போங்கலன்று வெளியாகின்றது.**

இலங்கை வானைவியில் நாடகத்துறைப் பொறுப்பாளரா யிருப்பவர் “சானு” என்ற புனைபெயருடைய சண்முகாதன் அவர்கள். “இலங்கையர்கோன்” அவர்களின் நெருங்கிய நண்பருள் ஒரு வர். தன் நண்பரின் நாடகமெழுதும் ஆற்றலைப்பற்றி இங்கே எழுதுகின்றார்.

## நாடகத்திற்கோர் இலங்கையர்கோன்

— சாடு —

“இலங்கையர்கோன்” ஒரு சிறந்த சிறுக்கை எழுத்தாளன். இது தமிழினத்தீன் தாய்நாடும் சேய்நாடும் கண்ட உண்மை. 1952 நோடக்கம் 1960 வரை சிறு கதையை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, வானைவி நாடகம் எழுதுவதில் முனைந்து வெற்றியும் கண்டவர். அவர் இப்போழுது எம்முடன் இல்லை. ஆனால், அவர் சிறப்பித்த பாத்திரங்கள் உயிரோவியங்களாக வும், கவிஞ்பேறுவிக் காவியங்களாகவும் எம்முடன் இருக்கின்றன.

தமிழ் மகிளி யாவராலும் என்றும் மறக்க முடியாத “ஸண்டன் கந்தையர்” என்ற வானைவி நாடகத்தின் மூலம் எல்லாருக்கும் அறி முகமான அன்னமுத்தாச்சி, தமிழிதரும், மொக்கு மயிலு, காசீம் காக்கா, ரேணுகாதேவி, புலவரேறு முதலித்தமிழ் ஆகியோர் ‘இலங்கையர்கோனின் கற்பண்ணப்படைப்புகளே. வா னை வி கி கு மு மேடைக்கும் அமையத் தக்க முறையில், ‘பண்டிதர்’ கிளர் வெறுத்து ஒதுக்கும் ‘கொச்சைத்’ தமிழில், அதாவது, நூம் பேசும் பேச்கத் தமிழில் எனுதி வெற்றி கண்டவர் இவர். ‘பண்டிதர்’ ஒருத்தர் தன்றை மனுவியோடை கதைக் கூக்கை இலங்கைத் தமிழிலையே பேசுவார். நீரி சும்மாயிருங்களும்..... இப்ப

நடக்கிற வாழ்க்கையைப் பிரதிபலிக்கிற சமூக நாடகங்கள் எண்டால் இப்பிடித்தான் இருக்க வேணும்” என்று பல முறை என்னிடம் சொல்லியிருக்கிறார். ..... அவர் மட்டும் எங்களுடன் இல்லை. ஆனால் அவர் விட்டுச் சென்ற சென்றங்கள் இன்னும் எழுமுடன் இருக்கின்றன.

இந்தியத்தமிழ் மக்களையும் இலங்கைத் தமிழ் மக்களையும் ஒன்று சேர்த்துவைக்கவேண்டுமென்ற நேரக்கத்துடன் “மிஸ்டர் குகதாஸன்” என்ற ஒரு நகைச்சுவை நாடகத்தை ஓலிபரப்பினேமு. மேடையிலும் ஏறி னேமு. வெற்றி கண்டோம். இந்த தாடகத்தை யாழ்ப்பாளம் நகரசபை மண்டபத்தில் அரங்கேற்றிய ரொமுது வெளிவந்த சிறப்பு மன்றில், இந்த நாடக பாத்திரங்களைப் பற்றி, ‘இலங்கையர்கோன்’ எழுதிய சில வசனங்களைப் பார்ப்போம்.

‘மிஸ்டர் குகதாஸன்’: இன்றைய கணவி முறை தரும் ‘பண்பாட்’ டினி ஒரு பிரதிநிதி. தூர நாயகன், சிவிமா நட்சத்திரம்போல் அழகான பெண் வேண்டும். என்று ஆசைப்பட்டுக் கரணமடித்தவன்.

வேலுப்பிள்ளை : குகதாஸனின் தந்தை, கவுனம், உங்களுக்கே

ஒரு ‘இன்னூரண்ஸ் பொவிலி’யைத் தலையிற் கட்டிவிடப்போகிறார்.....

**ராஜேஸ்வரி :** வேலுப்பிளீயின் பத்தினி ரத்தினம் கண்ணுள் கரு வரம் வளர்ந்த தம் ஒரே மைந்த னின் கழுத்தில் எப்படியும் ஒரு பெண் பாவத்தைக் கட்டிவிட வேண்டும் என்று ஆசை கொண்டு, அதற் காகச் சேலையை வரிந்து கட்டி, யுத்தமே செய்யத் துடிக்கும் யாழிப் பாணநாட்டிலிருந்த வீரத் தமிழகசில்

**நவரத்தினம் :** பாட்டெட்டு வரம் பாரதியின் பாட்டு என்று எண்ணுப்பார். வேலுப்பிளீயின் நண்பார்.

**ராமழர்த்தி :** பெண்ணைப் பெற்ற புண்ணியவாணி. ஆனால் அவருக்கு இந்த எப்பாணத்துப் பேசுக் கடேஷி வரைக்கும் புடிப்படவே மாட்டேங்கிறது.

**சௌந்தரம்மா :** ராமமூர்த்தியின் மனைவி.

**இரத்தினம் :** வேலுப்பிளீயின் வேலைக்காரன்.

**வாழைப்பழுத் தோல் :** இந்தப் பாத்திரம் இலையைஞல் இந்த நாட்கமே இல்லை.

**நடகத்தின் ஆசிரியர் :** ‘இலங்கை பார் கேளன்’.

**நடகத்தின் தயாரிப்பாளர் :** சண்முகநாதன்.

**காரணகர்த்தாக்களாக** இருந்து, இந்த வினையெல்லாம் விலைகொடுத்து வாங்கிக்கொண்ட பிரகிருதிகள் இந்த இருவரும்.

**ஏற்பணைச் செறிவும்,** தகுந்த சொற் பிரயோகங்களாகும், என்றும் நாம் மறக்க — மறுக்க முடியாத அவரின் பொக்கிளங்கள் ..... அவர் தான் மறைந்துவிட்டார். ஆனால் அந்தப் பொக்கிளங்கள் என்றும் எழுதன் இருக்கும்.

வாளைவி நாடகம் எழுதுவது குருடருக்குக் கதை சொல்வதுபோன்ற என்ற உண்மையைக் கண்டவர். அதாவது, ஓலியின் மூன்று விளக்க வைக்கும் வசனத் தெளிவுடன் நடக்கும் சம்பவங்களை எடுத்துக் காட்டுப் பார். கற்றேரும் கல்லாதாராரும் விளங்கிக் கொள்ளும் வசன நடக்க பேச்சு. அந்தப் பேச்சுக்குரிய மூச்சு. இவைகளுக்கிடையே அமைதி. இவைகளை வைத்துத்தான் வாளைவிக் கென எழுதுவதில் பெரும் புகழ் சம்பாதித்தவர். அவர் இன்று எம் முடன் இல்லை. ஆனால் அந்தப் புகழ் என்றும் தமிழன் மனத்தில் நிலைத் தோங்கும்.

கிராம மக்களுடன் அந்த மகிக வின் கிராமாதிகாரியான ‘விதானையார்’களோடும் ... அதிகாரி என்ற உத்தியேசக் பூர்வமான முறையில் அன்யேகண்யமாகப் பழகி யதரல், கிராமியப் பண்பாடுகளையும் தெள்ளோன் விளக்கிக் காட்டியிருக்கிறார் ‘விதானையார் வீட்டில்’ என்ற வாளைவித் தொடர் நாடகத்தில். இந்த நாடகத்தில் வந்த கணவதி என்ற இளைப்பாறிய விதானையார், தமிழ் நாடெங்கும் இருக்கும் ஒவ்வொரு விதானைக்கும் ஒரு இலக்கணம். மனைவி விசாரணை, தமிழ் பரம்பரையில் உதித்த விருந்தோம் பலை அனுசரிக்கும் தமிழ் மகள். தந்தையின் அதிகாரப் பொறுப்பை முதிசமாகப் பெற்ற இவர்களது மகன் சின்னத்துரை எங்கள் நாடெங்கும் நடமாடும் வரவிப்பன். இத்தகைய மனிதச் செல்வங்களை எம்மிடம் விட்டு இவர் பிரிந்தாலும், இந்த உலகம் தமிழ் மகிக்களை விட்டுப் பிரியப்பவரை அவரது செல்வங்களும், பொக்கிளங்களும், புகழும் எம்முடன் இருக்கும்; ‘உறங்குவது போலும் சாக்கடூஉறங்கி விழிப்பது போலும் பிறப்பு’. — குறன்.

1946—47ல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான “மறுமலர்ச்சி” இதழ் களில் ‘தமிழின் மறுமலர்ச்சி’ என்ற தலைப்பில் இலங்கையர் கோன், வல்லிக்கண்ணன், ப. கோதண்டராமன் M. A., சுத்தானந்த பாரதியார் முதலீய பலர் எழுதினர்கள். “மறு மலர்ச்சி”யின் முதலாவது இதழில் வெளியான முதலாவது கட்டுரையை இங்கு வெளியிடுகின்றோம்.

## தமிழின் மறுமலர்ச்சி

— இலங்கையர்கோன் —

**பொதுவாகத் தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதப்பட்டு வரும் தமிழை மறுமலர்ச்சி என்று வழங்கப்பட்டு வருகிறது. “அவர் மறுமலர்ச்சிக் காரர்” என்று சிலர் பரிசாசமாகக் கூடச் சொல்வார்கள். சிலர், சில ஆசிரியிகள் எழுதும் பொருள் விளங்காத வராட்சத்தக் குவியிலையே மறுமலர்ச்சி என்று நினைப்பார்.**

மறுமலர்ச்சி, எழுதப்படுந் தமிழ்றுகு மாத்திரமே உரியது. பேசப்படுந் தமிழ்றுகு எவ்வித மலர்ச்சியும் இல்லை. அது என்றும் மலர்ந்தே இருந்திருக்கிறது தொல்காப்பிய னும் நக்கிரோனும், கம்பனும் இளங்கோவனும் பேசிய கண்ணித் தன்மீழ் அல்லவா அது?

எழுத்துத் தமிழ் சில காலங்களில் அந்நிய ஆட்க்கிணல் அயர்ந்து போனதுண்டு. மூஸ்லீம்கள் இந்தியாவை வென்ற காலத்தும், பிறகு ஆங்கில மேரகத்தினாலும் எழுத்துத் தமிழ் தாழ்நிலையை அடைந்தது.

பராதியார் காலத்தில் இருந்து ஏற்பட்ட தமிழ் வளர்ச்சியையும், தமிழ் ஆர்வத்தையுமே ஆங்கில மேரகத்தினால் தாழ்வுற்றிருந்த எழுத்தத் தமிழ்னை மறுமலர்ச்சி என்று கூறலாம்.

பராதியார் மாகவி என்பதைச் சிலர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அவரே மறுமலர்ச்சிச் சக்கரத்தை முதலில் உருட்டிவிட்டவர் என்பது எல்லோருகிறும் ஒப்பு முடிந்தது.

விக்கிரமாதித்தணி கடை தயும், மதனகாமராஜன் கடையும், அன்வி அரசாணி மாலையும் தமிழக, தமிழ்நாட்டில் வழங்கிவந்த காலத்தில் முதல் முதலில் நல்ல தமிழை ஏழுதியவர், பிரசங்கமாரியாகப் போற்றித்தவர், யாழ்ப்பாணத்து ஆறுஆகநாவலரே. அவரை என் வசன மறுமலர்ச்சியின் உதய தாரகையாகக் கொண்டாடக்கூடாது? நல்ல வசன நடை தோண்றியதும், வளர்ந்ததும் யாழ்ப்பாணத்திலேயே.

பராதியும் நாவலரும் போய்விடபார்கள். இனி, இன்னு ஏற்பட்டிருக்கும் இலக்கியக் கிளர்ச்சி அல்லது மறுமலர்ச்சி எங்களை எங்கே கொண்டு போய்விடும் என்று சொல்வதற்கில்லை. அது குழந்தையின் தளர்நடைப் பருவங்கூட இன்னும் அடையவில்லை; வங்க, ஆங்கில, மராட்டிய, ஜூரோப்பிய இலக்கியங்களின் பற்றுக்கோடு கொண்டு எழுந்து நிற்க முயற்சி செய்கிறது ... ... அவ்வளவு தான்.

டிஜினீவின் “புகை”, டொல் டோயில்கியின் “கமாரஜோவ் சகோதரரிகள்”, டிகின்ஸின் “இரு நகரங்களின் கதை”, ரல்நிதிராணி “புயல்”, பேரன்ற நாவல்களுடன் ஒத்துப் பார்க்கும்பொருது “கமலாம் பாள் சரித்திர”மும், “பிரதயப் முதலியார் சரித்திர”மும் துச்சம—குழந்தையின் மழலை மாதிரி.

இது வருந்தகூடிய காரியமல்ல. தமிழ் இப்பொழுதுதான் நவீன இலக்கியத்தில் மேலோங்கிந்றகும் மற்றப் பஷ்ணத்திலே நோக்கிலிந்த தெழுந்துகொண் டிருக்கின்றது. நிச்சாட்சி என்ற ஆங்கில ஆசிரியர் எழுதிய “பமெலா” இன்னுள்ளே? அது ஆங்கில ஆரம்ப நாவல்களில் ஒன்று. தமிழ் வருரும்—வளரும்! அதைக் குறித்து ஐயமே இல்லை.

இப்பொழுது தமிழ் இலக்கிய வானில் கணங்கள் போன்ற கவிகளும் கதாசிரியர்களும் தோன்றியிருக்கின்றனர். இந்தியாவில் பிரசராமாகும் நான்கு அல்லது ஐந்து நல்லபத்திரிகைகளிலும், பல குப்பைப் பத்திரிகைகளிலும், வாராவாரம் அநேகக்கதைகள், கவிதைகள் பிரசராமாகின்றன. இவைகளின் பயன், கதி? மிகமிகச் சொற்பமானவற்றை விட, மற்றவையெல்லாம் இலக்கிய வளர்ச்சியில் பின்தங்கிவிடும். ஆனால் அவைகளும் கீழவையாயினும், வளர்ச்சியின் படிகள்தான். மூந்தை திடமிரண்று ஞானேபதேசம் செய்துவிட முடியாது. மழலை பேசி தத்தான் மேலே போகவேண்டும்.

நாவல் மேல்நாட்டுச் சரக்கு. சிறுகதையும் அப்படியே. மேல் நாட்டு இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்

இனக்கிய வளர்ச்சிக்கும் ஒரு பெரிய வித்தியசம். அவரிகள் நாவல்லை தெட்டங்கிச் சிறுகதைக்கு வந்தார்கள். நாங்கள் சிறு கதையில் ஆரம்பித்திருக்கிறோம். வியந்து பேசும் படியான நாவல் எதுவும் தமிழில் இன்னும் தோன்றவில்லை, இனி மேல் தோன்றுமா என்பது சொல்வதற்கில்லை. ஏனெனில், இது இன்றைய பரபரத்த வாழ்க்கைக்கேற்றபடி சிறுகதைச் சுகாப்தம். விஞ்ஞான சாத்திர வளர்ச்சியினால் வாழ்வில் இன்னும் அதிகமான பரபரப்பு ஏற்படும். கஸ்வியையும் மாத்திரையாக்கி விழுங்கக்கூடிய காலமே வந்து விடலாம்.

கவிதையும் அப்படியே. இரண்டொருவரைத் தவிர, மற்றக் “கவிகள்” எல்லோரும் குப்பை கூளமே எழுதுகிறார்கள். சொல் இல்லை: சுவை இல்லை; பொருள் இல்லை. தமிழில் மற்றெந்த மொழியிலும் பார்க்க அதிகமான உயர்ந்த கவிதைச் செல்வம் உண்டு. அது எம் முன்னோர்வைத்துச் சென்ற நிதிகளுவை. ‘‘மேல் நாட்டார் அதை வணக்கம்’’ செய்யும் படி செய்வதே எழுத்தாளர்களின் முக்கிய கடமை. உயர்ந்த கவிகள் தோன்றுவதற்கான அறிகுறிகள் கணப்படுகின்றன..... இதுகாறும் தமிழின் மறுமலர்ச்சியில் மகாகவிகள் யாருமே தோன்றவில்லை. ‘‘மகாகவி பாரதியார்’’ எழுதிய வரா தம் உணர்ச்சிகளுடன் ஓடிவிடுகிறு..... அவருடைய முடிபுகள் ஆலோசித்தே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

விமர்சனம் கலைகளுக்கு ஒரு மின்டிபோன்றது. நல்ல முறையிற் பயன்படுத்தினால் பத்து வருட வளர்ச்சியை ஐந்து வருடத்திற்குச் சுருக்கி விடலாம். விமர்சன் நிதான புத்தி

யுடையவனாக இருக்க வேண்டும். தன் சொந்தக் குரோதங்களை விமர்ஸனத் தில் நுழையவிடக்கூடாது. ஓர் எழுத் தாளன் இலக்ஷிய விமர்ஸக்னாக இருப்பது அவ்வளவு பொருத்தயில்லை. எழுத்தாளன் அண்ணாத - ஆனால் பல நூல்களிற் பரிசுசயறுள்ள ரலிகனே விமர்ஸனம் செய்வதற்கு அதிக யோக்யதை உடையவன் என்பது என்க கருத்து.

விமர்ஸனம், ஆழிக்குந்தன்மை இல்லாமல் ஆக்குந்தன்மை கொண்ட தாக் இருக்கவேண்டும். நெயாண்டியக் கீழ்த்தினால் எந்த எழுத்தாள ஞாக்கும் மனம் நொந்துபோகும்.

தமிழிலே வெளிவந்த நூல்கள் சிலவற்றைப்பற்றி, காலன் சென்ற கு. ப. ரா முதல்தரமான விமர்ஸனங்கள் எழுதியிருந்தார். பிழைகளை முறையாகச் சுட்டிக்கூட்டி அது திருநிதம் கூழியையும் கூட்டவீரம். ஆனால் குத்திப் புனை செய்யக்கூட்டாது.

வளருந் தமிழில் உலக இலக்கியங்கள் தோண்டுமேரா, 'தோபல்' பரிசு பெறும் யோக்யதையுள்ள ஆசிரியர்கள் தோண்டுவார்களோ, கரப்பியங்கள் ஆக்கப்படுமேரா என்பன போன்ற கேள்விகளுக்குக் காலத்தின் போக்கே விடடைசொல்ல வேண்டும். தமிழனங்கு ஒன்றிலும் தோல்வையடைந்ததில்லை. சமயத்தில் ஒங்கிவிடுவன். இதில் இளைத்துப்போவளோ..?

ஒல்லாந்து தேசத்தின் உன் நைத தயாரிப்பான

றேடியோவுக்கும்


நம்பிக்கையான சேவைக்கும்

றேடியோ மனுயலை

நாடுங்கள்.



என்ன உயர்தாம்



என்ன

நம்பிக்கையான

சேவை

அதனால்தான் எல்லோரும் றேடியோ மனுயலை நாடுகின்றார்கள்.  
றேடியோவுக்கும் அதன் உபகருப்புகளுக்கும் வடமாகானத்தில் நற்பெயரும் புகழும் பெற்றவர்கள்.

ஓர்முறை எங்கள் காட்சிச் சாலையையும் சேவை இலாக்காவையும் பார்க்கலியிடுங்கள்.

நம்பிக்கையான சேவைக்குத் துவங்கும் சின்னம்

றேடியோ மனுயல்

23/4, ஸ்ரான்லி ரேட் யாழ்ப்பாணம்.

“இலங்கையர்கோன்” அவர்கள் நெடுங்கேணியில் காரியாதிகாரி யாகக் கடமையாற்றியபொழுது அவரின்கீழ் பணிபுரிந்தவர் “செந்தாரகை”. தன் எழுத்துவகைக் குருநாதரின் வாழ்வில் நடைபெற்ற ஒருநாள் நிகழ்ச்சியைக் கூறுகின்றார்.

## என் நினைவில் இலங்கையர்கோன்

○ செந்தாரகை ○

மனிதன் நினைப்பதுபோல் நடப்பதில்லை. நடந்துவிட்டால், இன்று மனிதன் மனிதனாகவாறு - மனித உருவிலே திரியும் வேறு ஏதோவாக மாறியிருப்பான் - மனச்சாட்சிக்கும் மதிப்புக் கொடுத்திருக்கமாட்டான். மனிதன் ஒன்று நினைக்க, தெயவும் ஒன்று நினைப்பதினால்தான், மனிதன் தன்னை மனி தன் தான் என்று என்னளி - சிந்தித்து - மனச்சாட்சி என்ற நீதில்தவத்தின் மூன்றான் தன் என்னளங்களை வைத்துப் போராடி, நல்லதைச் செய்ய முயற்சி செய்கின்றன.

நன் நினைத்தேன் - “இவரும் ஒரு ஸ்ரூப்பும்.....”

என் நினைவு சரிதானா?

மழும் “சேர்” என்று பெற்று கொண்டிருந்தது. மேட்டு நிலத்திலே விழுந்த மழுமத்துவிகள் - பள்ள நிலத்திலே துள்ளித்துவுளி வெள்ள மாக ஓடிக்கொண்டிருந்தது. ஒடும் வெள்ளத்திலே மழுமத்துவிகள் விழு, விழு - அந்த அற்புதக்காட்சி எழுத்தாளர் ‘இலங்கையர்கோனின்’ சிந்தனையைக் கிணறியிருக்கவேண்டும்.

அப்படியில்லையெனில் -

“துவசி! பேணையையும் கடதாசியையும் எடு.....”

அவைகள் வராரித்தைகளாகத் தெரியவில்லை. அந்த ஆணையை அண்புடன் சிரமேற்காண்டு, அடியேன் என்னுடைய ‘பைஸர்’ பேளையையும், கடதாசிகளையும் எடுத்தேன்.

எழுத்தின் அருமை தெரியத வனுக்கு எழுத்தாளன் ஒரு பதர். எழுத்தாளரைகளின் அண்பையும் - ஆசியையும் பெற விரும்பும் எனக்கு - ஒரு எழுத்தாளருடைய, அதிலும் ஈழத்தின் தலைசிறந்த எழுத்தாளருடைய அண்பும், அவர் படைப்புகளைப் பூரணமாக்கும் பொறுப்பும் கிடைத்தாள் - சர்க்களைப்பந்தலில் தேண்மாரி பொழிந்தது போலத்தான்.

இடது கையை மேசையில் ஊன்றி, அதன் கூளைங்கைகளிலே என்னாடியை ஏந்தி, வலது கையிலே பேணையைப் பிடித்து, எழுத ஆயத்தாக இருந்தேன்.

அவர் மனதில் தோன்றும் என்னைக் குவியல்கள் வாய்க்கூடாக ஒனி பெற்று, வார்த்தைகளாக வெளிவர அடியேன் எழுத்துருவும் கொடுக்க வேண்டும்.

அவரை நீயிர்ந்து பார்த்தேன்.

அவர் கண்களிலே ஒருவித பிரகாசம். முகத்திலே மந்தகாசம். கைவிரல்கள் சிந்தனைக்கு ஏற்றவாறு

பேரலும் ஆடி அளசந்து கொண்டிருந்தன. அவர் ஒரு சிறந்த நாடக இயக்குநர். அப்படியில்லைதுவிட்டு, அவர் எழுதும் நாடகங்களை எவரும் எவருடைய உதவியுமின்றி நடிக்க முடியுமா? அப்படி அவருடைய நாடகங்கள் அவரால் எழுதப்பட்டிருக்கின்றன.

அவருடைய சிவந்த - சிறிது வெளுப்பேறிய - இதழ்கள் பிரிக்கின்றன. வாழ்த்தைகள், மழைத்துளிகள் போல பொழியத் தொடங்கினநான் எழுதத்தோடங்கினேன்.

அடுத்தவரும் காட்சியை ஆவலுடன் எதிரிப்பர்த்துக் கொண்டிருக்கும் ரசிகரிகள் - ஓடிக்கொண்டிருக்கும் சினிமாப்படம் அறுந்து, திரைவெண்மையாகக்கரணப்பட்டால், எவ்வளவு ஆத்திரம் அடைவார்களோ - அவ்வளவு ஆத்திரம் எனக்கு ஏற்பட்டது; அவர் தன் கற்பனைக்குத் தடைபோட்டு, போதைத் திராவகத்தைத் தேடியபொழுது.

உண்மையில் அவர் உடல் நலம் சரியில்லாதவர் என்றும் - அதற்குச் சிறிதாகப் போதைத்திராவகம் அருந்தினால் அவருக்கு ஏற்பட்ட சோர்வு காற்றுயப்பறக்கும் என்றும் எனக்குத் தெரியும்.

போத்தல் - வெற்றுப் போத்தலாக இருந்தது. குடிடிபோட்ட பூனைபோல அங்கும் இங்கும் - உலரவிக்கொண்டிருந்தார். மழையோ முன்னிலும் பாசிக்கப் பண்மடங்காகப் பெய்தது. குளிர்காற்றும் வீசியது.

வெய்யிலில் நடந்து சென்று நாவரட்சி ஏற்பட்டவன், தன் தாகம் தீர்க்கும் ஒருவனுக்குத் தன் பொருட்செலவை எல்லாவற்றையும் தியாகம் செய்யத் தயங்கமாட்டான்.

அவர் உடலிலும் - உள்ளத்திலும் ஏற்பட்ட சோர்வு நீங்கவேண்டும். அதற்குச் சிறிது போதைத் திராவகம் வேண்டும். அந்த நிலையில் இருந்து 'இலங்கையர் கோஜோ நேரக்கி -

கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. காரின் பின் கதவு திறக்கப்பட்டது. ஒரு பெட்டி நிறையப் பணவைக் கொடுப்போதல்வள்ள வீட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டன.

அவர் முகத்திலே தோன்றிய திடீப் பிரகாசத்தைச் கண்ட என்மனம் தனுக்குற்று -

"...இவரும் ஒரு வஞ்சம் வாங்கும்..." என்ற என் எண்ணம் முற்றுப் பெறுவதற்கு முன் -

இலங்கையர்கொன் வந்தவரை அழைத்து, "என்னை நீ இன்னும் அறியவில்லை. நீ என் ஆரூயிர் நண்பன்தான் ... எனக்காக நீ செய்த தியாகங்கள் மகத்தானது. ... யாரோ ஒருவன் கேலைகேட்க நீ அதற்காக எனக்குச் சிபார்சு செய்ய வந்தாயே. அது மிகத்தவறு. அன்று நான் உண்ணை எச்சரிக்கை செய்திருந்தும், இதை இந்தக் கோலத்துடன் வந்தாயே. இது மனிக்க முடியாத மாபெரும் தவறு. நீ எனக்கு நண்பனுக இருக்கத் தகுதி யற்றவன். ... மு...போவெளியே!" - என்று சிங்கநாதம் செய்துவிட்டுப் போத்தல்கள் கொண்ட வந்தப் பெரிய பெட்டியை, தன் சிறிய வலு விழந்த கைகளினால் எப்படித்தான் தூக்கி ஏற்றிந்தாரே?

சத்தியம் ஒருவனுடைய இதயத்தைத் தெட்டவுடன், சகலதும் அவன் முன்பு பத்தானே!

அவன் போய்விட்டான்.

என் எண்ணமும் மன்னுகியது. நான் நினைத்தது ஒன்று. நடந்தது இன்னேன்று.

ஆனால் அவர் —

“இப்போது வந்தவர் என் சூரு யிர் நன்பார். அவனை மறப்பது என் உறிரைத் துறப்பதற்கு சரி! என்மனச் சாட்சியைக் கொண்டு, அவன் நடபைப் பஸ்படுத்துவதிலும் பார்க்க — அவன் நடபை மறந்து, என் மனச் சாட்சியைப் போற்றி — என் உயிரைத் துறப்பது நன்று...” என்று சொல்லிக்கொண்டு, அடிப்பட்ட புருப்போன — அழுதுகொண்டே படுக்கையில் வீழ்ந்தார்.

“காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்—ஞாலத்தின் மரணப் பெரிது” — என்னும் குறை ‘இலங்கி’

கையாக்கேரன்’ அறிந்திருப்பார் என்று என்னி அவரை நாடிவந்த அவர் நண்பருக்கு “தன்னை ஞாச றி வது பொய்யற் க பொய்த்தபின் தன் என்னுசே தன்னைச்சுடும்” என்பது போன்ற குறள்களும் மற்றும் அறி வுகைகளும் ‘இலங்கையாக்கேரா னுக்கு’ தெரியும் என்பது நினை வில்லைபோலும்.

“இலங்கையாக்கேரன்’ உடலைச் சும்மைவிட்டுப் பிரிந்தாலும் — உள்ளத்தால் பிரியவில்லை. படிக்க கண்களும் — கேட்க காதுகளும் — ஏசிக்க மனமும் இருக்கும்வரை—‘இலங்கையாக்கேரன்’ இருப்பார். உண்மைக்கு—சத்தியத்துக்கு — கட்டுப்பட்டு வரலும் தற்கால அரிச்சந்திரன் — என் குரு ‘இலங்கையாக்கேரன்’ அவர்கள். அவரின் கீழ் கடமையாற்றியதற்காக நூன் பெருமைப்படுகிறேன்.

சந்தையில் கிடைக்கும் மிகச்சிறந்த ஸ்பார்க்பிளாக்’ கைவிட ஆயிரந்தடவை மேலானது!



என். ஜி. கே.

10,000 மைல்களுக்கு உத்தாவாதமளிக்கப்பட்டது

- என்ஜினை உடனே ஓடவைக்கிறது
- பெட்ரோல் செலவாவதைக் குறைக்கின்றது
- நீண்டகால பாவிப்புக் குத்தது.

விசியோகஸ்தர்:—

மீமும்,

197, பஞ்சிகாவத்தை வீதி,  
கொழும்பு — 16.

அளவெட்டியில்

ஆசிரியராகக் கடமையாற்றும் சச்சிதானந்தன்  
“இலங்கையர்கோ”னின் நெருங்கிய உறவினர்;  
அகில இலங்கைச் சைவப் புலவர், பட்டதாரிகள் சங்கச் செயலாளர்.

## இன்ன வுற்றேம்!

— ச. சச்சிதானந்தன் —

அழுத்தின் நனிசிறந்த எழுத்தாளர் குழுவில்  
ஈடில்லா ஸித்திலமாய் எழிலுறவே விளங்கி  
வாழ்வதறு சிறுகதைகள் வண்மையொடு புனைந்து  
வானுலியில் தமிழ்நாட கக்கலையும் வளர்த்தாய். (1)

சிந்தனைக்கு விருந்தாகும் சிறுகதைகள் படைத்து  
சீர்திருத்த நாடகங்கள் செம்மையுடன் புனைந்து  
சந்ததமும் தமிழ்வளர்த்த விந்ததைனைக் கண்டு  
சதிகாரக் கொடுங்காலன் சதிசெய்தான் அந்தோ. (2)

விதானையார் வீடதனில் விளாசியசொற் குவியல்  
விளங்கு கிராமியத் தினுக்கோர் விடிவெள்ளி யாகும்  
உதாரமும் கற்பனையும் உவமைநயம் சொட்டும்  
உன்கதைகள் கதைஉலகின் உயிர்நாடு யன்றே?. (3)

செங்காந்தட் சிறுகதையும் செவ்விதழை விரித்து  
செந்தேனைச் சீதறி நாறுமணம் வீசுமுன்பு  
மங்காத புகழ்படைத்த மாண்புமிகு கலைஞு!  
மறைந்தாயோ! மாநிலத்தின் புதுமையிது என்னே! (4)

நலங்களாரும் சிறுகதைகள் நாடகங்கள் சமைத்து  
நல்லதமிழ்மொழி யாக்கம் நயம்பெறவே புனைந்தாய்!  
‘இலங்கையர் கோ’ன் இமையவர்கோனு செயலறிந்து  
இன்னவுற்றேம் தமிழ்த்தாயும் இரங்குகின் ஞான்ரே! (5)

## முக்கிய அறிவிப்பு

இந்த இதழில்

வெளியாகவிருந்த கீழ்க்கண்டோரின்  
படைப்புகள் அடுத்த இதழில் இடம்பெறும்.

பரமஹம்ஸதாஸன்  
தீல்லைச்சிவன்  
பானுளிம்ஹூன்

அ. க. சர்மா, B. Sc.  
A. T. பொன்னுத்துரை, B.A.,  
பா. பாலேஸ்வரி

ALWAYS INSIST ON  
**KANAGALINGAMS CIGARS**

சுருட்டுகளிலே  
மிகவும் திறமானது  
ருசிகரமானது  
காரம், மணம், குணம்  
ஆகியவை நிறைந்தது



சிறந்த புகையிலையினால்  
திறமான தொழிலாளரால் தயாரிக்கப்படுவது

**கன்கலிங்கம்**

சுருட்டுகளையே  
எப்பொழுதும் பாவியுங்கள்  
ஒருமுறை உபயோகத்தால் உண்மை விளங்கும்



**KANAGALINGAMS**

No. 17, St John's Road  
Phone: 5883

Colombo.  
Cables: KANCIGARS



## 2. மொட்டு

(இடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படக்கூடாது; ஆண்டிப்பயல் அரசுகுமாரிக்கு ஆசைப்படக்கூடாது. இந்தமாதிரிச் சாதாரணப் பழமொழி களை முத்தையா இன்னும் மறந்து விடவில்லையாதலால் அவன் புவன வுக்கு ஆசைப்படவில்லை.

இன்றையத் தேதியில் முத்தையா வுக்குத் தாயோ தகப்பனரோ கிடையாது; நிலமோ புலமோ கிடையாது; சொந்த ஊர் என்று சொல்லிக் கொள்ள ஒரு குக்கிராமங்கூட அவனுக்கு இல்லை. பெயரளவுக்குக் காற்காணிநிலமோ வீடென்று நினைப்பதற்கு ஒரு குட்டிச் சுவரோ இப்போது இல்லாத சாலிப்பாளையத்தை

அவன் ‘சொந்த ஊர்’ என்றுகூறிப் பெருமைகொள்ள முடியுமா?

தகப்பனர் விட்டுப்போன கொஞ்ச நஞ்சம் காணி கரைகளை அவன் விற்றுப் பணமாக்கினான். பணம் படிப்பாக மாறியது. அவனும் அவனுடைய அருமைத் தங்கை சரஸ்வதி யும் இப்போது தங்களுடைய படிப்பை விற்று வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்தார்கள். கோயமுத்து தூரில் இருந்த எத்தனையோ பள்ளிக்கூடங்களில் ஒன்றில் அவன் சிறுவர்களுக்குப் படம் வரையவும், பந்து விளையாடவும் கற்றுக்கொடுத்து வந்தான். அவன் தங்கை சரஸ்வதி பெண்கள் பள்ளிக்கூடம் ஒன்றில் பாட்டு உபாத்தியாராக இருந்தாள். பணக்

காரக் குழந்தைகள், அதிலும் பெண் குழந்தைகள் படிக்கும் இடத்தில் பாட்டிற்கும் ஆட்டத்திற்கும் அதிக மதிப்பு இருந்ததால், சரஸ்வதிக்கு முத்தையாவைவிட இருபத்தைந்து ரூபாய் அதிகச் சம்பளம் கிடைத்தது.

சரஸ்வதியின் பள்ளிக்கூடத்தில் ஆறுமாதங்களுக்கு முன்பு ஆண்டு விழா நடந்தது. அதற்குத் தலைமை வகிப்பதற்காக அவ்வூரின் பிரபலஸ் தர்களில் ஒருவரான திருஞானம் பிள்ளையைக் கூப்பிட்டிருந்தார்கள். அவரோடு அவருடைய ஒரே பெண் ணை புவனேஸ்வரியும் விழாவுக்கு வந்திருந்தாள். விழா நிகழ்ச்சியில் முக்கியமானது சரஸ்வதியின் பாட்டு. பாட்டைக்கேட்டு அப்படியே மெய்ம் மறந்துவிட்டார் பிள்ளைவாள். தம் முடைய செல்வக்குமாரியைத் திரும்பி அர்த்தத்தோடு பார்த்தார். அவளும் புரிந்துகொண்டாள். “இன்றைக்கே இவளைக்கேட்டு நிச்சயம் செய்து விடுங்கள் அப்பா! இத்தனை நாளாய்த் தேடிக்கொண்டிருந்தது வீண்போகவில்லை. ரொம்ப இனிமையாகப் பாடுகிறீர்கள்! இவளைப் பாடச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தாலே எனக்குச் சங்கீதம் வந்து விடும்” என்றார்கள்.

தினம் ஒருமணிநேரம் வீட்டிற்கு வந்து பாட்டுச் சொல்லிக்கொடுப்ப தற்கு ஐம்பதுரூபாய் சம்பளம் என்றால், சரஸ்வதியைப்போன்ற நிலையில் உள்ள ஒருத்தி அதை வகையில் யின் அருள் என்றுதானே நினைப்பாள்? அதிலும் விழா முடிந்தவுடன் புவனைவோடு ஐந்துநிமிஷம் பேசுவதற்குள்ளாகவே அவளுக்குப் புவனைவைப் பிடித்துவிட்டது. ஐந்துநிமிட

ஷம் என்ன? முதற்பார்வையிலேயே சில உள்ளங்கள் ஒன்றாக ஒட்டிக் கொள்ளுகின்றன அல்லவா? அந்த மாதிரிச் சரஸ்வதியும் புவனையும் ஒன்றாகவிட்டனர்.

புவனைவின் தந்தை திருஞானம் பிள்ளையைப்பற்றிச் சரஸ்வதி முன் பாகவே சற்றுத் தெரிந்துகொண்டிருந்தாள். மிகவும் பெரிய மனிதர் அவர். அகலத்தில், உயரத்தில், படிப்பில், பணத்தில் — எல்லாவற்றிலுமே அவர் பெரிய மனிதர்தாம். ஆண்டுவிழாப் பேச்சைக் கேட்ட வுடன், அவர் பேச்சிலும் பெரிய மனிதர் என்பது தெரிந்தது. ஆனால் அவரைச் சரஸ்வதி சாதாரணமாய்ப் பெரிய மனிதர் என்று நினைத்தானோதவிர, இத்தனை பெரிய மனிதராய் அவர் இருப்பாரென்று அவள் நினைக்கவில்லை. பாட்டுச் சொல்லிக்கொடுப்பதற்காக முதல்நாள் அவருடைய பங்களாக காம்பவுண்டுக்குள் நுழைந்த பிறகுதான் அவருடைய மதிப்பின் உயர்வை அவள் கண்டுகொண்டாள். பல கார்கள் அவருக்காகக் காத்திருந்தன. பலதிறப்பட்ட மனிதர்கள் அவரைப் பார்ப்பதற்காக அங்கே கூடியிருந்தார்கள். கால் நடையாய் நடந்துபோன மனிதர் களைக் ‘கேட்டுக் காவற்காரன் கால் கடுக்கவெளியிலேயே நிறுத்திவைத்து விட்டான். திருஞானம்பிள்ளை ரொம்பப் பொருள் பெரிய மனிதர்தாம்!

சரஸ்வதியைப்பற்றிப் புவனைவை வேலைக்காரர்களிடமும் கண்டிப்பாகச் சொல்லிவைத்திருந்ததால் சரஸ்வதிக்கு அங்கே புவனைவைவிட

அதிக உபசாரங்கள் நடந்தன. வாழ்க்கையின் ஒருபகுதியில் மட்டும் பிறந்து வளர்ந்த சரஸ்வதி புவன வின் வீட்டில் வாழ்க்கையின் மறு பகுதியான, பணத்தால் உருவாகும் சொர்க்கத்தைக் கண்டாள்.

புவன இன்டர் வரையிலும் படித்து நிறுத்திவிட்டாள். அதற்கு மேல் அவளுக்குப் படிக்கப் பிடிக்க வில்லை. படிப்பு முடிந்த பிறகுதான் அவளுக்குப் பாட்டு ஞாபகம் வந்தது. முன்பே கொஞ்சம் கற்றுக் கொண்டிருந்தாளென்றாலும், அது பாதியில் நின்றுவிட்டது. இந்த வருஷம் மீண்டும் அதைத் தொடர்ந்து கற்க விரும்பினாள்.

முதல் வாரத்தில் பாட்டுக்கச் சேரிக்குப் பதிலாகப் பேச்சுக்கச்சேரி தான் நடந்தது. புவன தனக்குத் தெரிந்தது, தெரியாதது; தான் கேட்டது, கேட்காதது எல்லாம் சரஸ்வதித்துக் கதை கதையாய்ச் சொன்னாள். சரஸ்வதியின் வாயைப் பிடிக்க அவளுடைய பிறப்பு, வளர்ப்பு நிலைமை எல்லாம் அறிந்துகொண்டாள்.

“இப்படியே நாம் பேசிக்கொண்டிருந்தால் உன்தாய் என்ன நினைப்பார்கள்?” என்பாள் சரஸ்வதி.

“சங்கீதம் சாதாரணமாய் வந்து விடாது! முதலில் ஒருமாதம் அதைப்

## 26 % நீரை ஆயுள்



புதிய  
எவ  
ஓடி  
நேடியோ  
பற்றி  
யுடன்  
தங்களிற  
அடையா  
ளத்தைப்  
பாருங்கள்.  
இது உத்தர  
வாதமளிக்  
கும்.

மஹதேவன்ஸ் லிமிட்டெட்

பாங்கில் வீதி, : கொழும்பு.

பற்றிக் சர்ச்சை செய்யவேண்டும். பிறகுதான் பாடம் ஆரம்பமாகும் என்று சொல்வேன்” என்பாள் புவனு. அவனுடைய தாய் சிவகாமி அம்மாளுக்குப் பாட்டைப் படி கொண்டு அளப்பதா, வீசைக்கல்லால் நிறுப்பதா என்பதுகூடத் தெரியாது.

நாட்கள் சென்றன. சரஸ்வதிக் குப் புவனுவின் வீட்டைப்பற்றி இன் னும் கொஞ்சம் புரிந்துகொள்ள முடிந்தது. தஞ்சாவூர் ஜில்லாவைச் சேர்ந்த சைவப்பிள்ளைமார் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அவர்கள். சொந்த ஊர்ப்பக்கழும் அவர்களுக்கு நிறைய நன்செய்கள் இருந்தன. பல வருஷங்களுக்கு முன்பே பிள்ளைவாள் கோயமுத்தாருக்கு வந்துவிட்டார்.

இப்போது அவருக்குப் பல பாங்கு களில், மில்களில், கம்பெணிகளில் பங்குகள் இருந்தன. பிள்ளைவாளுக்கு இருந்த ஒரே வாரிச் புவனதான் ஆண்பிள்ளையும் அவன்தான். பெண் னும் அவன்தான்.

பணவிஷயத்தில் அவர்கள் எவ்வளவு கருத்தாக இருந்தார்களோ, அவ்வளவு கருத்தாகச் சாதிப்பெறுமையிலும் இருந்தார்கள். தாங்கள் பரம சிவனின் நேரப் பரமப்பாரயைச் சேர்ந்தவர்கள் என்றும், தங்களைவிட மற்ற எல்லோருமே தாழ்ந்தசாதிக்காரர்கள் என்றும் அவர்கள் சமயம் வந்த ஹோதெல்லாம் சொல்லிக்கொண்டார்கள். மற்ற ஆயிரம் விஷயங்களில் பிள்ளைவாளுக்கும் மனைவிக்கும் வேற்

## “ஆசிர்” வெளியீடுகள்

படிமுறைக் கணிதம்:

2,	3,	4,	5,	6,	7,	8ம் வகுப்புகளுக்கு
1.20	1.40	1.60	1.80	2.00	2.00	4.00 ரூபா

படிமுறை எண்கணிதப் பயிற்சி

மத்திய வகுப்பு,	உயர்தா வகுப்பு	தமிழ்,	ஆங்கிலம்	சிங்களம்
1.60		1.60	1.60	1.60

மாதிரிகை வினாப்பத்திரங்கள்:

5.	J. S. C.	G. C. E.
-/50	-/75.	1.00

படிமுறை அட்சர் கணிதம்

6,	7,
1.60	(அச்சில்)

ஏனோய வெளியீடுகள்:

இலக்கண விளக்கமும் பயிற்சியும் 4ம் 5ம் வகுப்பு, பயிறுந்தமிழ் முதலாம் பாகம், பாடக்குறிப்பும் பதிவும், இலங்கைப் பூ மிசாத்திர வினாவிடைகள் முறையே 70, 80, 2.00, 2.00, 1.25 கிடைக்குமிடம்

## ஆசிர்வாத அச்சகூத்தகாலி,

32, கண்டிவிதி—யாழ்ப்பாணம்.

தொலைபேசி. 274

றுமை இருந்தாலும், இந்த ஒரே பெற்று அக்காளாக்கியிருப்பது விஷயத்தில் அவர்கள் ஒருமனப்பட்ட தானே? என்றால் மகள். தம்பதிகளாயிருந்தனர்.

“இந்தக்காலத்திலே எல்லாருந்தான் சைவப்பிள்ளைமார்னு சொல்லிக்கிறங்க. ஆனால் எங்க குலம் சாதரணமானதில்லே; நாங்க பிராமணைள் வீட்டிலேகூடச் சாப்பிடமாட்டோம்!” என்று சிவகாமி அம்மாள் சரஸ்வதியிடமே சிலமுறை சொல்லி யிருக்கிறார்.

“போம்மா! நீ ஒரு கர்நாடகம்” என்று அப்போதெல்லாம் புவன அவளைக் கேளிசெய்வாள்.

ஒருநாள் புவனேஸ்வரிக்கும் அவள் தாய்க்கும் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது. அப்போது தான் அங்குவந்த சரஸ்வதியின் காதில் சிவகாமி அம்மாளின் வார்த்தை கள் விழுந்தன. அவள் திடுக்கிட்டாள்.

“என்ன இருந்தாலும் அவள் உனக்குப் பாட்டுவாத்தியார்தானே? அவளிடம் அளவுக்கு மீறிய சிநேகம் எதற்குப் புவனு? நம்முடைய அந்தஸ்தையும் குலத்தையும் மறந்து விட்டு அவளோடு கொஞ்சிக் குலாவு கிருயே! இப்படியா அக்காள் தங்கை போல் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு விளையாடுவார்கள்?” என்றால் தாய்.

“அவள் எனக்கு அக்காளே தான்! நான் அப்படித்தான் விளையாடுவேன்! உன்னால் முடிந்தால் எனக்குமுன்பே ஒரு பெண்ணைப்

பெற்று அக்காளாக்கியிருப்பது தானே? என்றால் மகள். சம!”

“சாதிப்பெருமைதான் மிச்சம்!” என்று புவன தாய்க்குப் பழிப்புக்காண்பித்தாள்.

ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.

(ஏ) முறையாக முத்தையா வின் வாயால் தன்னுடைய அழகைப்பற்றிக் கேள்வியுற்ற புவன, தன் வீட்டிற்குத் திரும்பியவுடன் மறு நிமிஷமே நிலைக்கண்ணாடிக்கு எதிரே போய் நின்றாள். தன்னுடைய அழகைப்பற்றி இதற்குமுன் பலர் சொல்லக் கேட்டிருந்தும், இன்றைக்கு முத்தையாவின் வார்த்தையைப்போல் மற்ற எதுவுமே அவளுக்கு இனித்ததில்லை. தன்னிடம் எந்த எழிலைக்கண்டு அவள் அப்படி அதிசயித்தான் என்று நினைக்கும்போது அவளுக்கே அதிசயமாக இருந்தது. அவள் அவளை அனு அனுவாய்ப்பார்த்தானல்லவா? அதுபோலவே புவன கண்ணாடியின் பிம்பத்தைக் கவனித்தாள். சினிமாவில் வருகிற இளம் கதாநாயகிபோல் மேலாக்குக் காற்றில் சுழல, பற்பரம்போல் ஒரு சுற்றுச் சுற்றித் தொப்பென்று மெத்தையிற் சாய்ந்தாள்.

கட்டிலுக்குப் பக்கத்தில் கிடந்த சிறு மேஜையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று கிடந்தது. அதை எடுத்துப் புட்டினாள். பக்கத்திற்குப் பக்கம் அதில் படங்களாய் இருந்தன. ஆனால் ஒரு படங்கூட அவளுக்கு

முத்தையா எழுதும் படம்போல் அத் தனை கவர்ச்சியாக இல்லை. படம் எழுதுகிறார்களாம் படம்! இதைப் போய்ப் பத்திரிகைக்காரர்கள் பகட்டாய்ப் போட்டு விடுகிறார்களே! இந்தப் பத்திரிகைக்கு எழுதும் சைத்திரிகர்களையெல்லாம் ஆறுமாதம் முத்தையாவிடம் பாடம் கேட்கச் சொன்னால்.....

அடுத்தாற்போல் ஓர் அமெரிக்க தேசத்துச் ‘சாண்டோ’ கையை வளைத்துக்கொண்டு அதே பத்திரிகையில் காட்சி அளித்தான். எல்லோரையும் தன்னிப்போல் சாண்டோக்களாக்கிவிடுவதாகவும், ‘மாதம் ஜந்து ரூபாய் பணம் அனுப்பினால், தபால் மூலமாகவே பலம் பெருக்கும் வித்தையைக் கற்றுக்கொடுப்பதாகவும் அவன் அதில் எழுதியிருந்தான். முத்தையா அன்று மாலை இதேமாதிரி, தோட்டத்தில் கையை வளைத்துக்கொண்டு நின்ற தோற்றம் அவன் கண்முன்னே வந்தது. முத்தையா இந்த அமெரிக்க முரடளைவிட இளைஞாகவும், வலிவும் வனப்பும் உள்ளவனுகவும் இருந்தான்!

திடீரென்று புவன தன்னித்தானே கோபி த்துக்கொண்டாள். சரஸ்வதி தன்னை அங்கே பாடச் சொன்னபோது தான் பாடாமல் இருந்தது அவனுக்கு இப்போது மனக்கஷ்டத்தைக் கொடுத்தது. பாட்டைக் கேட்பதால் முத்தையாவுக்குச் சந்தோஷம் இருக்கும் என்று தெரிந்த பிறகும் பாடாமல் வந்திருக்கலாமா?

திரும்பவும் அவனுக்கு வெகு சீக்கிரம் சரஸ்வதியின் வீட்டிற்குப் போகவேண்டும் போ விருந்தது.

கலைச்செல்வி

மாத இதழ்.

சந்தா விபரம்

தனிப்பிரதி : சதம் 30

ஆண்டுச் சந்தா : ரூ. 4.

(மலருடன்)

விபரங்களுக்கு :

நிர்வாகி,

கலைச்செல்வி,

கந்தரோடை, சுன்னுகம்.

அங்குபோய் அவளாகக் கேட்காவிடாலும், முத்தையாவுக்காகவே வீஜையின் முன் அமர்ந்து பாடவேண்டும் போல் தோன்றியது. என்ன பாட்டை என்ன ராகத்தில் பாடவேண்டும் என்று திரும்பத் திரும்பயோசித்து ஒருவழியாக முடிவுசெய்து கொண்டாள். தனக்குள் மெதுவாக அதைப்பாடி ஒத்திகை செய்துகொண்டாள்.

அன்றைக்கு இரவுப் பொழுது அவனுக்கு இன்பமாக இருந்தது. என்றுமில்லாதபடி ஜன்னல்வழியே தெரிந்த நகூலத்திரங்கள் அவளைப் பார்த்துச் சிரித்தன. வெகுநேரங்கழித்துக் கண்ணளை முடியவள், விடி வெள்ளிக்குமுன்பே தூக்கம் கலைந்தாள். பக்கத்தில் கிடந்த அந்த ஆங்கிலப் பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டி, அந்த அமெரிக்க சாண்டோ எங்கேயும் ஒடிப்போய்விடவில்லையே என்று தேடுவதுபோற் தேடினால்!

(தொடரும்)

சுத்தமாக  
ச்

சுகாதாரமுறைப்படி

நவீன இயந்திரங்களினால்  
விலையுயிர்ந்த மூலம்போரூட்களைக் கொண்டு  
தயாரிக்கும்

பெரி



மார்க்

ஸ்பெஷல்

பானங்களையே அருந்துங்கள்  
எல்லா இடங்களிலும் கிடைக்கும்

— தயாரிப்பாளர் —

சுப்பிரமணியன் சேர்டாக் கம்பெனி

போன்: 97 வல்வெட்டித்துறை தந்தி: SODA

கி. ஓ:

ஏஜ் - ஸ்போர்ஸ்

போன்:  
372

2/B, ஸ்ரான்லி ரேட்,  
யாழ்ப்பாணம்.

தந்தி  
ESVES

கல்யாணப் பரிசுகள்  
 பிறந்த நாள் பரிசுகள்  
 தீபாவளி, நத்தார், புதுவருடப் பரிசுகள்



ஆகியவற்றை

## எங்களிடம் தெரிவு செய்யுங்கள்

உங்கள் மன விருப்பத்திற்கும் பண வசதிக்கும் ஏற்ற  
 பல வித பொருட்கள் எம்மிடம் உண்டு.

யாழ்ப்பாணத்தில் —

கிரேயல் தலைமுடிகள்
கிரேயல் சுவர்க்கடிகாரங்கள்
ஷெவ்வேர்ஸ் பவுண்டன் பேனேக்கள்
ஏக்லிநியோகஸ்தர்கள்

# நான் வி பல ஹஸ்

தந்தி: Fancyware.

27, மேயின் வீதி

—

யாழ்ப்பாணம்,

போன்: 23

## இலங்கையர்கோனின்

# இறுதி முச்சு

யாழ்ப்பாணத்தில் கொட்டகைக் கூத்துக்களை ஆதரிக்கவேண்டும் என்ற எண்ணமுடையவராய், காங்கேசன்துறை வசந்தகான சபையினருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து “மயான காண்டம்” என்ற கூத்தை மேடையிடச் செய்தவர் இலங்கையர்கோன். அந்நாடகம் எழுத்தின் பல்வேறு பகுதிகளிலும் 200 தடவைக்கு மேலாக மேடையிடப்பட்டதை நாடக அபிமானிகள் நான்கு அறிவர். இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் வசந்தகானசபை இயக்குனர் திரு. வி. வயிரமுத்து அவர்களுக்கு இலங்கையர்கோன் எழுதிய கடிதம் இறுதிக்கால தறிலும் அவர்நாடகநாங்கையை நோசித்தார் என்பதைக் காட்டுகிறது.

கல்முனை. 13-11-61.

அன்புள்ள வொழுத்துவுக்கு,

உமது! கடிதம் (10-11-61)  
கிடைத்தது, பின்வரும் வண்ணம்  
நிகழ்ச்சிகள் ஆயத்தம் செய்கின்  
ரேமு.

சிறிவள்ளி 5-12-61

மயானகாண்டம் 7-12-61

குலேபகாவலி 8-12-61

அதற்குமேல் நீடிக்க வேண்டும் என்றால் இந்தப் பகுதி ரசிகர்களின் தன்மையைப் பொறுத்துளது.

ஆனால் குலேபகாவலியை விட வேறு ஏதேனும் நாடகம் இவ்விடம் மேடையிட்டால் இப்பகுதியில் அதிகமாக உள்ள மூஸ்லீம்கள் ரசிக்கமாட்டார்கள் என்பதனால்தான் குலேபகாவலியை வீரும் பின் குள். சாவித்தீரி சத்தியவான் உமக்கு போடவேண்டுமென்று ஆசையிருப்பின் அதற்குரிய ஒழுங்குகளை நாசன் செய்ய ஆயத்தமாயிருக்கிறேன். எனினும் அவ்விழையங்களை இங்கு வந்தபின் பேசி முடிவுபண்ணல் நலம்.

இங்ஙனம்  
உமது அன்புள்ள  
ந. சிவஞானசந்தரம்

## கலைச்செல்வி விற்பனையாளர்கள்:

சந்திரலெட்சுமி ஸ்டோர்ஸ், ஜி.

15, பிரதான வீதி,  
மஸ்கெலியா.

5

M. I. M. இஸ்மாயில்,

201, மரிக்கார் வீதி,  
தர்ஜூாங்கர்.

தான் இறப்பதற்குச் சில தீண்களின் முன்  
 “இலங்கையர்கோன்” அவர்கள்  
 அப்துஸ்ஸமதுவிற்கு எழுதிய கடிதம் இது.

## இலக்கியக் கடி தங்கள்—4

கல்முனை, 6—11—61.

அன்புள்ள அப்துஸ்ஸமது  
 அவர்கள்!

தங்களைக் கண்டது எனக்குப்  
 பெறும் மயிழ்ச்சி! இளம் எழுத்தா  
 ளர்களை ஆதரித்துப் பேணி வளர்ப்  
 பதுதான், என்னுடைய முக்கிய  
 கட்மைகளில் ஒன்று என்று நான்  
 உங்களிடம் கூறினேன். அது எவ்  
 வாற்றுனும் உண்மை.

நீங்கள் எழுத்துத் துறையில்  
 அதிகம் முன்னேறி இருப்பதாக  
 எனக்குப் படுகிறது.

எவனுக்கு எந்தத் துறை  
 லாவண்யமானதோ அந்தத் துறை  
 யில் தொடர்ந்துதான் அவன் போக  
 வேண்டும். என்னுடைய ஆசை  
 இதுதான்,

நான் இந்தப்பகுதி (கல்முனை)  
 யில் இருக்கும்பொழுதாவது, கடைசி  
 5 எழுத்தாளர்களையாவது மேலாக்கி  
 ..... என்னுடைய இந்த ஆசைக்கு  
 நீங்களும் உதவி செய்வீர்கள் என்று  
 நான் எதிர்பார்க்கிறேன்.

தயவு செய்து எழுத்தாளர்கள்  
 பிச்சைக்காரர்கள் அல்ல என்பதை

யும் அறிந்துகொள்ளுமாறு உங்க  
 ளைக் கேட்கிறேன். அவன் உண்மை  
 யில் தொழிலாளிதான். அவனுடைய  
 தொழிலுக்கு ஏற்ற வருவாய் கிடைக்  
 கும். அப்படிக் கிடைக்கவில்லை  
 யானால் இந்தச் சமுதாயம் கூடாத  
 சமுதாயம்.

கீழ்மாகாணம் என்று சொன்  
 னீர்கள். ஆனால் அத்தனை எழுத்தா  
 ளர்களையும் எடுத்து, ஒரு சமமே  
 ளன மோ ... ஏற்படுத் த வே வண்டு  
 மென்பதுதான் என்னுடைய அவா  
 எல்லாம்.

ஆனால் இதைமட்டும் தயவு  
 செய்து மனதில் வைத்துக்கொள்ள  
 வேண்டும். இளம் எழுத்தாளர்க  
 ளைத் தூக்கி வைக்கவேண்டும் என்  
 பதுதான் என்னுடைய ஆசை அத்  
 தனையும். எனக்கு மற்றவர்களை  
 அதிகம் தெரியாது—நீலாவணனை  
 அன்றி.

மற்ற இளைஞர்களின் பெயர்  
 களை எனக்குத் தந்துதவுவது உங்  
 கள் கடனாக இருக்கும்!

தங்கள் அன்புள்ள  
 ந. சிவஞான சந்தரம்  
 இலங்கையர்கோன்

### கலைச்செல்வி விற்பனையாளர்கள்:

நியூ விக்டோரியா ஹவுஸ்,	ஃ	கலாந்தி புத்தகசாலை,
99, ரீகல் பில்டிங்,	ஃ	23, மெயின் வீதி,
நுவரெலியா.	ஃ	மட்டக்களப்பு.

தொடர் காவியம்:



2

மீண்டும் மறுநாள் மிடுக்கோ டகத்திருந்தும்  
துண்டி விடும் காதல் தூரத்த நடந்தேன், முட்  
ழன்டு விலக்கிப் புதர் விலக்கி; நேற்றைய அக்  
கல்மீ தினில் அவளைக் காத்திருந்தேன். கப்பினிலே  
இல்லை அவள் உருவம்! ஏக்கம் இடர்ப்படுத்தச்,  
சொல் மீட்டிக் கொஞ்சம் சுவைக் கவிதை பாடுதற்காய்  
எண்ணிக் குரலெடுத்தேன்; என்ன இது, எங் கிருத்திக்  
'கின்னுக் கின்' னென்று கிளம்பு மொலி? சிற்றுளியே  
பண்ணுகின்ற அந்தப் பழந்தமிழர் பண்ணென்று  
பாட்டை நிறுத்திவிட்டுப் பார்த்தேன்; அரவமில்லை!  
மீட்டும் தொடங்கிடிலோ, மீண்டெனக்குத் தாளங்கள்  
போட்டதவ் வோசை! பொறுமை இழக்கையிலே,  
விந்தை இசைஞமுப்பும் வீணையினைக் கோடரியால்  
கொத்த எழும்நாதக் கூக்குரல் போல், அவ்வளியின்  
சத்தத்தின் பின்னால் சரேலென் றென துள்ளத்தில்  
ஈட்டி சோருக எழுந்ததுவே ஓர் அலறல்!  
மேட்டுப் படிகளிலும் பள்ளத்தும் வீழ்ந்திருந்த

கோட்டை மதில்களிலும் கோடியிலும் முன் றிலிலும்  
பாதி அறைகளிலும் பண்ணுறு தூ விடையும்  
காத லுளத்தின் கவலை கலைத்திடான்  
சேதி அறியாத் திகைப்போடு தேடிவந்தேன்.  
வட்டக் கருநிலவு வான் முகத்தாள் என்னுளத்தைப்  
பிட்டுப்பிட் டின்பம் பெருக்கிடுவாட் கேதும் ஒன்றே?  
'பட்டுப் பட், டென்று பறையடிக்கும் நெஞ்சுடனே  
சுற்றி வந்தேன், சித்தம் சுழன்று சென்று கொண்டிருக்க  
நெற்றியிலே வெர்வை நிறைய வழிந்து வலி  
முற்றும் அழிந்து முடுக்கொன்றில் கால் தடுக்கி  
நீண்ட மரம்போல் நிலத்திலே வீழ்கையில், என்  
ஆண்டவனே, கண்ட அதனை எவ் வாறுரைப்பேன்!

## 3

தீண்டிடில் நா ரூண்டு திகட்டா தினிக்க வல்ல  
அந்தக் கரிய உடல் ஆரணங்கே மண்மீதில்  
நொந்து புரண்டுடைந்து நோயிற் துடிப்பதையும்,  
குந்தி அருகிருந்து கூருளியே கைக்கொண்டத்  
தெய்வத் திரு உருவின் தேன் வதைபோல் மார்பினிலே  
ஒபய ஒருவன் அதைப் பாய்ச்சுவதும், பாவையோ  
ஜயோ எனச் சோர்ந் தழுவதையும் கண்டேன் நான்.  
'அஞ்சி ஒடுங்கி அருமே கிடந்திடுதல்  
கொஞ்சப் பொழுதே; கொடுமை முடிவு வரை  
எஞ்சி நிலைத்தல் இயல்பிஸ்லை' என்பதெல்லாம்  
வார்த்தை யன்றே? தானே மடியும் கயமை எனப்  
பார்த்திருந்தே னென்றால் என் பச்சை மயில் அவ்வெறியன்  
கூர்த்த உளி கிழிக்கக் கூருகிப் போகாளோ?  
முண்ட சினம்தான் முடுக்கிவிட ஊர் சுற்றும்  
ஆண்டிபோல் நின்ற அவனுதீரம் சிந்தியுடல்  
கீண்டு விட நினைந்து கிட்டப்போய்க் கைகளினை  
ஓங்கினேன்; ஆனால் ஒருவரையும் காணவில்லை!  
தூங்கி விழுந்து விட்டேன்! தூறும்இள வெய்யில் பனி  
வாங்கி ஏறிந்து வளருங்கால் பட்டெழுந்து  
வீட்டுக்குப் பேபாக விழைந்தேன்; வெறுங் கப்பில்  
கேட்டுக் கண் உண்டோ உராய்ந்தோ உயிர்த்தறியாக்  
காட்சி அளித்தென து காரிகையின் பேழுகு  
கல்லாய்க் கிடந்தது! ஓர் காக்கை அருகுவந்து  
செல்லாயோ என்றெனக்குச் செப்பிடவும், ஆமென்று  
மெல்ல நடந்தேன்; போய்க் கட்டிலிலே வீழ்ந்து விட்டேன்,

—தொடரும்.

# தலைப்பாட்டாள் நங்கை

\* பண்டிதயனி சி. கணபதிப்பிள்ளை \*

(முற்றெடு)

உடகத்துக்குக் கருத்தா யாவர்? சிவபெருமான், என்று தொடங்கு கின்ற சைவவ்னிடை முதல்வசனம் ஒரு சிருட்டியை ஆரம்பிக்க, ‘இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும்பொருட்டேயாம்’. என்கின்ற பாலபாட முதல்வசனம் அச் சிருட்டியின் பயனை வீள்க்க, இத் திருக்கைலாச வருணை முடிந்த பயனைக் காட்டுவதாய் அமைந்திருக்கின்றது. இவ்வாற்றால் இந்த மூன்று வசனங்களும் வசன மும்மணிகளாய் - முத்தமிழக் கருவுலங்களாய் வீளங்குவதை விரித்து இயற்றமிழ் வசன நடை இருந்தபடியைக் காட்டி ஒரு நூல் எழவாம். இந்த மூன்று வசனங்களும் ஓவ்வொரு மாணவன் மனதிலும் நாவிலும் சதா நடம்புரிய வேண்டியவைகள், அது ஸிற்க எடுத்துக்கொண்ட திருக்கைலாசத்துக்கு வருவோம், கற்புடை மகளிர்கள் தெய்வத்தையும் தங் கணவருக்கூடாகவே நோக்கும் இயல்புடையவர்கள். அக்கற்புடை மகளிர்போலவே நாமும் திருநாவுக்கரசநாயகர் தரி சித்த கைலாசத்தை — சேக்கிழார் இருதயத்தில் இருந்தகைலாசத்தை— நாவலர் தந்த கைலாசத்துக்கூடாகவே காண வேண்டியவர்களாயிருக்கின்றேம், கற்றேரூம் மற்றேரூம் எளிதிற் கானுதற்கு வழி செய்து கொண்டிருக்கின்றது நாவலர் தந்த செந்தமிழ்த் தனி வசனக் கைலாசம்.

தூய்மைக்கு உரைகல்லான அந்தக் கைலாசத்திலே, உள்ளும் புறமுங் தூயர்களாய் அந்தக் கைலாசம் போல் மாசு மறு அற்றவர்களாய் உள்ளவர்களே கைலாச பதிக்குச்

சேவை செய்துகொண்டு வழிபட்டு வருகின்றார்கள். மாசு என்கின்ற களங்கம் இருப்பதனால் சந்திரனே கைலாசத்தை அனுகுதல் இயலாது. மாசு நீங்கி சந்திரன் போன்றவர்களே கைலாசத்தில் வாசஞ் செய்பவர். உபமங்ய முதலிய புனிதர்களாகிய முனிவர்கள் அக் கைலாச மலையின் அடிவாரத்தில் அதனை அகலாது என்றும் இருப்பார்கள்.

‘ஓலி தரு கயிலை உயர்கிழுவோனே’ என்று கீர்த்தித் திருவகவலில், கைலாசபதியின் உவமைப்பாடு துதிக்கப்படுகின்றது. திருமுருகன் ‘பழமுதிர்சோலை மலைகிழுவோன்’. ஸ்ரீ கண்டபரமசிவன் ‘ஓலி தருகயிலை மலை கிழுவோன்’.

திருக்கைலையில் பரிசுத்தமாகிய வேதம் ஓலித்துக்கொண்டேயிருக்கும். பிரபஞ்சம் சுத்தமும் அர்த்தமும் என இருங்கை. சுத்தம் சொல். அர்த்தம் பொருள். பொருட் பிரபஞ்சசுத்தின் மூலமான சுத்தலை திருக்கைலாசம். அங்கே ஓலித்துக்கொண்டிருக்கின்ற வேத ஓலி சொற் பிரபஞ்சசுத்தின் மூலமான சுத்தலை. ஜனகர் முதலிய முனிவர்கள் வேத உண்மைகளை திருக்கைலாசத்துக்குப் போய் அறிவார்கள் என்பது புராணப் பிரசித்தம். திருக்கைலாசத்துக்கு ஒரு பக்கத்தே கல்லால எனப்படும் ஒரு விருட்சம் உண்டு. அதன் கீழ்த் தட்சிணமூர்த்தியாய்த் திருக்கைலாசபதி வீற்றிருந்தானுவர். அவர் முனிவர்களையில் முனிவர்கள் வேத உண்மைகளை அறிவார்கள். திருக்கைலாசத்திலே சேவை செய்து கொண்டு வாசஞ் செய்பவர்கள் அந்த முனிவர்

களிலும் மேலானவர்கள். அவர்களுக்குச் சிவாகமப்பொருளான சிவஞான போத உபதேசம் நடப்பதுண்டு. ஒரு சமயம் நந்தி கணத்தவர்களுக்குச் சிவஞான போத உபதேசம் நடந்தது. நந்தி கணத்தவர்களுக்குத் தலைவர் திருநந்தி. அவர்பஞ்ச கிருத்திய நடனத்துக்கு மிருதங்கம் வாசிப்பவர். அவர் தலைமையில் உள்ள குழுவினவர் ஆயிரக்கணக்கானவர்கள் வாத்தியம் வாசிப்பவர்கள். அவர்களுக்கு ஒருமுறை பாடம் நடக்கின்றது. சிவஞான போத பாடம்.

“வேதக் காட்சிக்கும்  
உபநிடத்துச்சியில் விரித்த  
போதக்காட்சிக்குங் காணலன்”

வேதக் காட்சி நாலறிவு. பாசஞ்சானம் எனப்படும். உபநிடத்துச்சியில் விரித்த போதக் காட்சிபசு ஞானம். இந்த இரு ஞானங்களாலும் கடவுள் அறியப்படார். இதற்கு மேலே உள்ள ஞானம் பதிஞானம்; அதற்கு

மற்றொரு பெயர் சிவஞான போதம், இதனைச் சுருக்கி ‘சிவ போதம்’ என்றும் கூறலாம். பசு ஞானம் சிவபோதம் எனவும் படும். சிவபோதத்தாற் சிவத்தை அறிய முடியாது. சிவபோதத்தாற்றுன் சிவத்தை அறியலாம். குரிய சிரணத்தாலேதான் குரியின் அறியலாம். அதுபோல அவனாருளாலேதான் அவனை அறியலாம். சிவபோதமாகிய சிவஞான போதாடம் நந்திகணத்தவர்களுக்கு நடக்கின்றது. எல்லாரும் கணமுடிமெனியாய்ச் சும்மா இருக்கின்றார்கள். உடல் பொருள் ஆவிகள் ஒப்பிக்கப்பட்டு, சீவன் சீவன் ஆகிற சிவோம்பாவனையை எல்லாரும் எய்துகின்றார்கள். ‘யாவையும் சத்தெதிர் குனியம்’ என்பது சிவஞான போதத்தல் ஒரு தொடர். உலகம் குனியமாகின்றது அவர்களுக்கு. யாவருங் தாடலைப் படுகின்றார்.

கைலாசமலையில் உள்ள புல்புண்டுகள் மிருகங்கள் பறவைகள்

உங்களை

## கணேசன் ஸ்ரோரஸ்

அழைக்கின்றது

எங்களீடம் உங்களுக்குத் தேவையான

புடைவைத் தினிசுகளும் சாய்ப்புச் சாமான்களும்  
அலங்காரப் பொருட்களும், சேலை வகைகளும்  
மலிவாகப் பேற்றுக்கொள்ளலாம்.

ஒருமுறை வந்து உண்மையை உணருங்கள்  
நட்பிக்கையும் நேர்மையுமான இடம்

## கணேசன் ஸ்ரேஷரஸ்

78, கே. கே. எஸ். வீதி :— யாழ்ப்பானம்.

அனைத்தும் சிவமயம் ஆகின்றன. அந்தச் சமபத்திலே திருக்கைலாசத்தை நோக்கி ஒரு பவனி வருகின்றது. இந்திரன் திருக்கைலாசத்தை நோக்கிப் பவனி வருகின்றன். அவன் சுவர்க்க உலகத்துக்கு அதிபதி சுவர்க்கம் பூலோகத்துக்கு மேலே கீழிருந்து ஒன்பதாவது உலகம், அவன் அண்ட முகட்டிலுள்ள திருக்கைலாசத்துக்கு அயிராவத யானையிலே சங்கசிதி பதும ஸிதி கற்பகதரு காமதேனு என்கின்ற செல்வங்கள் சோவிக்கப் பவனி வருகின்றன். அவன் யாகாதிபதி. சதமகன் என்பது அவனுக்கு மற்றொரு பெயர். சதம் நூறு. நூறு யாகம் செய்தவன் அந்தப் புண்ணிய விசேஷத்தால் இந்திரன் ஆகின்றன். இந்திரன் நூறு யாகத்தோட்டமைவதில்லை. இந்திரன் ஆணபின்பும் ஆயிரக்கணக்கான வேள்விகள் செய்துகொண்டிருப்பவன் இந்திரன். வேட்கை தணிவிடம் வேள்வி என்பது திருமந்திரக் கஞ்சத். வேட்கையை அடக்குதல் ஆகாது அதுதானே அடங்குதல் வேண்டும், அதற்கு வழிசெய்வது வேள்வி.

'அவிசொரிந்தாயிரம் வேட்டவின் ஒன்றன் உயிர் செகுத்துண்ணுமை நன்று'

நாம் நமது உடல் உண்ண உண்டதாகப் பாவித்துப் பூரிக்கின்றோம், கண்ணப்பர் உயிர்க்குயிர் உண்ண உயிருண்டதாகப் பாவித்துப் பூரித்தார். அந்தப் பூரிப்பே மேலானது, அந்த நிலை உண்ணுமை பிறந்த நிலை. அதுதான் பிறக்க வேண்டியது. உண்ணுமைதான் உயிர்க்கு நன்று. அது வாய்ப்பது எளிதன்று. அது வந்து வாய்க்கும்வரை உண்ணுவதல் செய்ய வேண்டியவர்களாயிருக்கின்ற ஒரு ம். அது செய்யுக்கால் மற்றொருயிரைச் செகுக்காமல் செய்தல் இயலாது. சாகபக்ஷணிகளும் அதனைப் பற்றி யிருக்கும் சிற்றுயிர்களைச் செகுத்துவிடுகின்றார்கள், ஆதலினால் செகுத்தலால் வருகின்தோடும் நீங்கும் பொருட்டு வேள்விசெய்து, தெய்வங்

கனைப் பிரீது செய்து உண்ணவேண்டியவர்களாகின்றோம். அதுவே விதி. கிரையை உண்ணுவதாயினும் அதற்குரிட யக்ஞம் செய்தே உண்ணவேண்டும். செய்யாதவழி மலத்தைப் புசிப்பதாயிருக்கும் என்கின்ற துவேதம்,

எந்த உயிரையுப் புது நின்ற உடலிலிருந்தும் மேலான நிலையை அடையச் செய்து, அதன் உடலில் உண்ணலாம் என்கிறது வேதம், வேதவேள்வி உயிர்களின் பந்தங்களை நீக்குமுகத்தால் நன்மை புரிவது. அதன் பலத்தால் இந்திரபதவி கிடைக்கின்றது. இந்திரன் வேதத்திற் சொல்லப்படுகின்ற ஒரு தெய்வம். மூப்பத்து முக்கோடி தேவர்கள் இந்திரனை வழிபட்டு இந்திரன் மூலம் மேலான நிலையை எய்துகின்றார்கள். இந்திரன் உண்ணுமை பிறகலாதவன். வேவள்வி மூலம் உண்ணுடைகாண்டே உயர்பதவி யிலிருப்பவன். திருக்கைலாசவாசிகள் உண்ணுமை பிறந்து உயர் நிலையை எய்தியவர்கள். அவர்களின் நிலை தனக்கு வாய்க்குமோ என்று வாய்யுறுகின்றவன் அவனிந்திரன். அவன் அவ்வாறு வாய்யறிக்கொண்டு திருக்கைலாசத்தை நோக்கி வருகின்றன். அந்த வைபவத்தை அங்கு மோனாக்கியிலிருப்பவர்கள் பொருள் செய்யவில்லை. ஒருவர் மாத்திரம் அந்த வைபவத்தைச் சந்தேர பொருள் செய்துவிட்டார். அந்த வாழ்க்கையும் பழுதில்லாதது என்று எண்ணிவிட்டார். சிவஞானபோத நேரத்தில் அந்த எண்ணம் அவரைப் பற்றிக்கொண்டது. அவருக்குப் பெயர் குடாழுமா நந்தி. நந்தி கணத்தவர்களுள்ளே குடாழுமா என்ற வாதத்தியத்தை முழுக்குபவர் அவர். அந்தக்கணமே அவர் அந்த வகுப்பிலிருந்து விலக வேண்டியவரானார். மனத்துக்கண் ஒருசிறு மாசு அரும்பியதனால் அவர் கைலாசத்திலிருந்து கீழே இறங்கவேண்டியவரானார். கைலாசத்தில் ஒரு சிறு குற்றம் ஒருவரிடம் தோன்றுமாயினும்,

அது பள்ளிக்குப் பாத்திரத்தில் இட்ட பொருள்போலத் தோன்றும். குற்றம் செய்தவரே ஒப்புக்கொண்டு வெளியேறவர். ஒருகாலத்தில் சுந்தரர் வாசிசர் இவ்வாறு வெளியேற்ற வேண்டியவர்களானார்கள். வாசிசர் தாம் திருநாவுக்கரசநாயனுர் கைலாசத்தின்கீழ் நெரிபவனுன் இராவணனுக்குப் புத்தி சொன்னவர். சர்வதீவ தயாபரர் தண்டிக்கத் தாம் அவரிலுங் தயைபூண்டவர் போல் புத்தி சொன்னது சந்திவிரோதமாயிற்று.

### 'குடமுழுநந்தீசனை வாசகஞக் கொண்டா'

என்பது நாவுக்கரசர் வாக்கு. குடமுழுந்தீசர் படிக்கும்போது பராமரங்கு செய்த குற்றத்தால் அந்த அருட்செல்வதிலிருந்துகொண்டே இந்திரனுடைய பொருட்செல்வத்தை மதித்த குற்றத்தால், பாணிக்கவாசகராகப் பூமிக்கு இறங்கவேண்டியவர் ஆயினார். திருக்கைலாசத்தில் குற்றம் செய்பவர்களுக்கிடமில்லை.

இருகாலத்திலே நூற்றெட்டு, யுகம் திருக்கைலாசம் பூட்டப்பட்டிருந்தது. ஒருவரும் அங்கே அனுகழுதியவில்லை. பிரமா, விஷ்ணு இந்திரன் முதலிய தேவர்கள் அனுகழுதியாமல் அலைந்தார்கள். சூரபதமா அவர்களை வருத்தினான். ஆற்றுமல் ஒருமுறை வாயுதேவனை உத்தரவின்றியே உட்புகும்படி பிரமதேவர் ஏவினார், வாயு மெல்ல உள்ளே புகுத்தது. உத்தரவின்றிப் புகுந்த வாயுவை உறுக்கி நல்ல பிரம்படி கொடுத்தார் திருநந்திதேவர், உடனே வாயுதேவர் நந்தி தேவரை வணக்கி,

'தானவர் தொழுவரு தகையில்  
குஞல்  
மானம தொருவியே வருந்தலுற்  
ரேயுந்தனன்'

ஆனதோன் றுணர்கிலேன் அழிவு மாழ்கினேன் ஏனைய தேவரும் இனைய நீரோ'.

என்று மன்னிப்பு வேண்டினான் குரபத்மாவின் இராச்சியத்தில் எல்லோருக்கும் விவேகம் குழம்பிவிட்டது. செய்வது தவிர்வது தெரியவில்லை என்கின்றுள் வாயுதேவன். அக்காலத்தில் வேதநெறி பிரம்ந்தமையால் கைலாசத்தை அனுகழுதியாதவர்களையினார்கள். அநை உலகச் செய்தி அப்படியானால், இந்தக் கலியுகத்தில் ஆங்கில ஆட்சியில் நூற்றைம்பது வருஷமிருந்த எங்கள் செய்தி எப்படியாகும்? இந்தக் காலத்தில் எந்தக்கோயிலிலும் உட்புக எவருக்காயினும் உரிமை இருக்கழுதியாது. எல்லாக் கோயிலும் பூட்டப்பட வேண்டியன வே. கோயில் தோறும் பெரும்பாலும் ஒருபல்லகை தொங்குகிறது. அதில் வேதாகம விதிப்படி நடைபெறுங் கோயில் என்று எழுதப்பட்டிருக்கிறது. விதிக்கு மாருக நடக்குங் கோயில் என்பதற்கு அது அடையாளம் போலும். எந்த வேதாகமங்கள் தமக்குப் பிரமாணம் என்று எவர்கள் சொல்லுகிறார்களோ அவர்களை அந்த வேதாகமம் உள்ளே நிற்கவிடா. தீல்லைவாழுந்தனர் எந்தப் பதஞ்சஸி பத்ததியைக் கொண்டார்களோ அந்தப்பத்ததிப்படி அவர்கள் நடேசனார்க்குப் பூசைசெய்ய அதிகாரி அல்லர் என்றால்லர். நமக்கு எப்படிக் கோயிகை அனுகழுமை இல்லையோ, அவ்வாறே கயிலையை அனுகழ அங்கே வசிக்க உரிமையில்லாதவர் ஆயினார் குடமுழுந்தீசர்.

—தொடரும்.

—

சிறுக்கதையாசிரியரும் நாடகாசிரியருமான “இலங்கையர்கோன்” ஒருகாலத்தில் நல்ல கவிதைகளும் எழுதினார். 6-1-46 “சழகேசரி” யில் அவர் எழுதிய கவிதையை இங்கு வெளியிடுகின்றேம்.

## வாய் இதழ் குவித்தான்.....

### இலங்கையர்கோன்

“மைந்தன் உனக்கு’ என்றார்; மாக்களி எய்தினேன்;  
“தந்தை நான்” என்ற தருக்குடன் சென்று  
“மைந்த ! உன்தந்தை முகம்பார்’ என்றேன்  
தேர்கிலன் யாதும்,  
கைமலர் விரித்து கால்கள் உதைத்து,  
வாய் இதழ் குவித்தான் தாய்முலைநோக்கி.....

கைமயிருஞும் மாயோகி மனநிறைவும் குழைந்து  
மயல்வரச் சமைத்த மாவிழிகள் காண  
‘ஐய ! என் காதல ! உன்அப்பன் இதோ !’ என்றேன்  
தேர்கிலன் யாதும்  
கைமலர் விரித்து, கால்கள் உதைத்து  
வாய் இதழ்குவித்தான் தாய்முலைநோக்கி.....

காடு மலை கான்யாறு கடல் எல்லாம் கடந்து  
கார் ஏறி, ரயில் ஏறி கடுவிசையாய் வந்து  
ஆடும் மனதுடன் ‘அமுத!பார்’ என்றேன்  
தேர்கிலன் யாதும்  
கைமலர் விரித்து கால்கள் உதைத்து  
வாய் இதழ் குவித்தான் தாய்முகம்நோக்கி.....

சீனத்துப் பட்டாஸை சீமை பிளானல்,  
வீனெலியாப் பவுடர் விதம் விதமாய் சோப் எலாம்,  
வனமாய்க்குவித்து ‘என் வர்ம! பார்’ என்றேன்  
தேர்கிலன் யாதும்  
கைமலர் விரித்து கால்கள் உதைத்து  
வாய் இதழ் குவித்தான் தாய்முகம்நோக்கி.....

நூல் அநந்தம் ஆய்ந்தும், மகளிர்தோன்கள்பல தோய்ந்தும்  
நண்பர் அன்பு இனிமைதேர்ந்தும் கானவாரிதியில் ஆழ்ந்து  
நின்னைநிகர் இன்பம் நுகர் ந்திலேன் மைந்த” என்றேன்  
தேர்கிலன் யாதும்  
கைமலர் விரித்து கால்கள் உதைத்து  
வாய் இதழ் குவித்தான் தாய்முகம் நோக்கி.....

---

மதிப்புரை :

## விவேகானந்தா கலண்டர் 1962

யாழ்ப்பாணம் விவேகானந்தா அச்சகத்தினர் வெளியிட  
டுள்ள 1962-ம் ஆண்டுக் கலண்டர்களும், டயறிகளும் கிடைக்கப்  
பெற்றிரும். அழகான மூவர்ங்கள்ப்படம் கலண்டர் அட்டையை  
அலங்கரிக்கின்றது. தேதித் தாள்கள் தெளிவாக அச்சிடப்பட்ட  
டுள்ளன. இந்து. முஸ்லிம், கிறிஸ்தவ பண்டிகைகள், அரசாங்க  
வங்கி விடுமுறைகள், திதி, யோகம் முதலியனவும் இடம்பெற்றிருள்ளன.  
பொருத்தமான குறள்கள் இம் பெற்றிருப்பது போற்றற்  
குரியது. அடுத்த ஆண்டிற்குரிய மேசைடயறியும், நாளுக  
கொரு தாள்வீதம் வெளியாகியுள்ளது. தபால், தந்தி, ரெயில்  
கப்பல் — விபரங்கள் விடுமுறை நாட்கள் ஆகிய எல்லாம் நன்  
ரூக்த் தரப்பட்டிருள்ளன. பிளாஸ்டிக் அட்டையிடுன் கூடிய பொக்க  
கற்டயறிகளும் கவர்ச்சிகரமான முறையில் தயாராகியிருக்கின்றன  
தமிழ் மக்கள் அனைவரும் வாங்கிப் பயன்டையவேண்டும்  
என விரும்புகின்றோம்.

— ஆகிரியர்

“உட்பொருளில் மட்டுமல்லாது, உருவத்திலும் அதிக கவனம்செலுத்தி, ‘சிறுக்கை என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்’ என்று சொல்லக்கூடிய வகையில் ‘இலங்கையர்கோன்’ சிறுக்கைகளைப் படைத்தார்.

## இலங்கையர்கோன் கதைகள்

### சிற்பி

இன்று ஆண்டுகட்டு முன் ‘கலைச்செஸ்வி’ யில் (மார்க்டி-1958) வெளியான “எழுத்துவகில் நான்”, என்ற கட்டுரையில் “இலங்கையர்கோன்” இப்படி எழுதியிருந்தார்: என்னுடைய இளம் வயதிலே எத்தனையோ கனவுகள் கண்டேன். அவற்றுள் சிறுக்கை எழுதவேண்டும் என்பதும் ஒன்று.....யாரும் கனவு காணவாம். பதினெட்டு வயது படைத்த வாலிப்பனும் கனவு காணலாம் நாறு வயது வந்த கிழவுனும் கனவு காணவாம்.....? ஆனால் என் கனவு பலிதம் ஆகிவிட்டது, என்றான் எனக்குச் சொல்லத் தோன்றுகின்றது.

“கனவு பலிதம் ஆகிவிட்டது”. என்பதை “சிறுக்கைத்துறையில் நான் வெற்றியடைந்து விட்டேன்”. என்ற கருத்தில் எடுத்துக்கொண்டால், அவருடைய தன்மதிப்பீடு முழுக்க முழுக்கச்சரி என்பதை அவருடைய சிறுக்கைகளை ஊன்றிப் படித்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

“இலங்கையர்கோன்” சிறுக்கைகளை எழுதினார். அந்தத் துறையில் வெற்றியும் அடைந்தார். அவருடைய சிறுக்கைகள் அவருக்குப் பெரும் புகழையும் பெருமையையும் ஈட்டிக்கொடுத்தன.

1938ம் ஆண்டு தொடக்கம் 1948ம் ஆண்டுவரையுள்ள பத்தாண்டுக் காலத்தில் ஏறக்குறைய பதினைந்து கதைகளை அவர் எழுதினார். ஈழகேசரி, மறுமலர்ச்சி ஆகிய இலங்கைப் பத்திரிகைகளிலும், கலைமகள் கிராமஜாழியன், பாரததேவி முதலிய இந்தியப் பத்திரிகைகளிலும் அவருடைய கதைகள் பிரசராமாயின், இலங்கைச் சரித்திரப் பின்னணியுடன் முதன் முதலாகச் சிறுக்கைகள் எழுதியவர் “இலங்கையர்கோன்.” யாழ் பாடி, மணப்பரிசு, சிகிரியா, அனுவா ஆகிய நான்கு கதைகளும் “கலைமகள்” பத்திரிகையில் வெளிவந்தன.

பல்வேறு கோணங்களிலிருந்தும் நோக்கும்போது மணப்பரிசு, வெளிப்பாதசரம், மரியாமதலேலை ஆகி

யவை அவருடைய உன்னத சிருஷ்டிகள் என்பது என்கருத்து.

அரசன் ஒருவனின் உயர்ந்த உள்ளத்தை, தியாகத்தைச் சித்தரிக்கின்றது, "மணப்பரிசு" அரண்மனையைச் சேர்ந்த நந்தாவதிக்கும் சீலானந்தனுக்குமிடையே காதல் ஏற்படுகின்றது. அரசன் ஜயசேனனுக்கும் நந்தாவின் மேல் ஒருகண், நந்தாவதிக்கும் சீலானந்தனுக்கு மிடையேயுள்ள காதலையறிந்து உள்ளாம் குமைகின்றன அரசன். சோழ நாட்டுப் போரிற்குச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் சீலானந்தனுக்கு ஏற்படுகின்றது. அங்கே இலங்கைப் படைகள் பெருந்தோல்வி அடைகின்றன. சீலானந்தனைப் பற்றிய செய்தி யும் கிடைக்கவில்லை. மனமுடைகின்றன் நந்தாவதி. ஜயசேனன் அவருக்கு ஆறுதலும் தேறுதலும் கூறி, அவள் மனத்தை மாற்ற முயல்கின்றன. சீலானந்தன் இறந்ததற்காக அவள் வாழ்க்கை பாழாகக்கூடாதென்றும், அவளையே மனந்து தன் பட்டத்தரசியாக்குவதில் தனக்குப் பெரு விருப்பம் உண்டென்றும் கூறுகின்றன. தன் காதலனின் மறைவால் மனவேதனையடைந்த நந்தா, காலக்கிரமத்தில் மனம் தெளிந்து, அரசன் தனமீது செலுத்தும் அளவற்ற அன்பைக்கண்டு, அவன்மீது அனுதாபம் கொண்டு, அவளை மனக்கச் சம்மதிக்கின்றன. இதனால் மகிழ்ச்சியின் உச்சிக்கட்டத்தை அடைந்த அரசன், திருமண நாளின் போது அற்புதமான பரிசொன்றை அளிக்கப்போவதாக அவளிடம் கூறுகின்றன. பரம்பரை பரம்பரையாகத் தன் வம்சத்தினரிடமிருந்த வைரக்கஸ் ஓர்றா வைத்து அங்கிப் ஆப

ரணம் ஒன்று செய்து பரிசளிக்க அரசன் விரும்புகின்றன. அதற்காக பொற்கொல்லவரத் தேடிச் செல்கின்றன. ஒரு பொற்கொல்லன் வீட்டில் சோழநாட்டிலிருந்து காயமடைந்து திரும்பிவந்த வீரர்கள் சிலர் மரணத் துடன் போராடிக்கொண்டிருப்பதைக் காண்கின்றன. அவர்களுள் ஒருவன் சீலானந்தன். அரசனின் மகிழ்ச்சி கரைகின்றது. சீலானந்தன் உயிருடன் இருப்பதை. அறிந்தால் நந்தாவதி தன்னை (அரசனை) மணக்கச் சம்மதி ப்பாளா? அரசனின் உள்ளம் போர்க்களமாக மாறுகின்றது, சீலானந்தனை அரண்மனைக்குக் கொண்டுசென்று அவளைக் கவனிக்கும்படி விசேட அதிகாரிகளை நியமிக்கின்றன. சீலானந்தன் உயிருடனிருப்பதை நந்தாவதி அறியாத வாறு பாதுகார்பாக வைத்திருக்கின்றன.

திருமண நாள் வந்துவிட்டது ஜயசேனன் நந்தாவதியை அழைக்கின்றன. "நந்தா! நீ எதிர்பாராத ஒன்றை உன திருமணப்பரிசாக நான் கொடுக்கப் போகின்றேன். இதோ... இந்த அறைக்குள் செல். அங்கே தான் என் திருமணப்பரிசு இருக்கின்றது."

ஆசையோடு, ஆர்வத்தோடு, ஆவலோடு அங்கே செல்கின்றுள்ள நந்தாவதி. அங்கே...? திடகாத்திரமான தேகத்துடன் அழகுத்தும்பநிற்கின்றன அவருடைய காதலன் சீலானந்தன்! காதலர்களின் மகிழ்ச்சியில் தலையிட விரும்பாத அரசன் ஜயசேனன் மௌனமாக அவ்விடத்தை விட்டு வெளியேறுகின்றன.

"மணப்பரிசு" கடையின் சுருக்கம் இது. குறை சொல்லமுடியாத

கதைஅமைப்பு அரசன் கொடுக்கும் பரிசு உள்ளத்தை தொடுவின்றது ஒவ்வொரு சொல்லிலும், வசனத்தி லும் கவனம் செலுத்தி, நளினமான நடையில் எழுதப்பெற்ற இனிமையான கதை “மணப்பரிசு”.

யாழ்பாடி, மரியா மதலே ஒழுந்தலிய கதைகளிலும் ‘இலங்கையர்கோன்’ நல்ல வசனநடையைக் கையாண்டிருக்கின்றார். நான்கே நான்கு வசனங்களில் மரியாவைப் பற்றி மற்றையோர் கொண்டுள்ள அபிப்பிராயத்தைக் கூறும் அழகைப் பாருங்கள்: அவள் ஒழுக்கம் தவறியவள். மேலூலிட்டை நோக்கிச்செல்லும் மனித வர்க்கத்தின் ஞானப் பாதையின் குறுக்கே படம் விரித்தாடும் கொடுய விவசார்ப்பம். ஒன்றுமறியாத ஆண்மகளைத் தன் மாயாசக்தியால் வலிந்திமுத்து மீட்சியில் வரத காமப் படுகுழியில் விழுத்தும் காந்தச் சுழல். அருவருத்து ஒதுக்கப்படவேண்டிய வாழ்க்கை ரசத்தின் அடி மண்டி.....சி!

எவ்வளவு சுருக்கமான, அதே நேரத்தில் எத்துணை வலுவுடைய வர்ணனை! இதற்குச் சிகரம் வைத்தாற்போல் அமைந்துள்ளன கதையின் முடிவிலுள்ள வசனங்கள்,

‘ஏசுநாதர் தலைநிமிந்து பார்த்தார். மரியா தனியே நின்றாள். முடியிழந்த கோபுரம்போல் நிலைகுலிலந்து நின்றாள்’.

நரகத்திற்குச் செல்ல வேண்டிய மரியா, “இலங்கையர்கோன்”, கையில் சிரஞ்சீவியாக வாழ்கின்றாள்.

யாழ்ப்பாணம், தென்னிந்தியாவிலிருந்து வந்த ஓர்இசை வல்லுன் னுக்குப் பரிசாகக்கொடுக்கப்பட்டது என்ற கதை பலராறிந்த ஒன்று. இந்த நிகழ்ச்சிக்குக் கலைமெருகு கொடுத்து, சிறுகதை இலக்கியத்தில் ஏற்றுகின்றார் “இலங்கையர்கோன்.” குருட்டுவித்து வானின் இசைத் திறமையைக் குறிப்பிடும் பொழுது, இசை ரசிகளுக்கவே மாறி, இசையின் பட்டுநூலேணியில் வாசகர்களையும் ஏறச் செய்கின்றார்.

யாழ் நரம்புகளின் இயக்கம் ஓவியின் ஆலைகாய், நாதக்கடலாய், இசையின் சாகரமாய், இன்பத்தின் பிரளயமாய் முடிவடையும்... அனுக்களாய், கண்டங்களாய், உலகங்களாய், அண்டங்களாய், பேரண்டங்களாய், முடிவடைகிறதோ? அல்லது அப்பாலும் போகின்றதோ? யாழோசை உச்சஸ்தாயியை அடைகின்றது. அவனும் மேலேபோவதுபோல் தெரிவின்றது மேலே, மேலே... அது தான் பூமி, அதுதான் சுவர்க்கம், அது தான் குரியன், சுந்திரன், நட்சத்திரங்கள், காலை வேளையின் மாயம், மாலையின் மந்திரம், இரவின் அதிசயம். ஆம், வசந்தத்தின் மோகனம் எல்லாம் அதுதான்...!”

கதைக்கு ஏற்றுற்போல் நடையையும் சொற்பிரயோகங்களையும் மாற்றி அதனால் கதைக்கு உயிர்நூடிய வர் “இலங்கையர்கோன்.” சரித்திரக்கதைகளில் உயர்ந்த தமிழைக்கையாண்ட அவர், சமூகக் கதைகளில் தேவையும் இடமும் அறிந்து யாழ்ப்பாணக் கொச்சையைப் புகுத்தி அதற்கு இலக்கிய அந்தஸ்து ஏற்றினார்.

“வெள்ளிப்பாதசா” த்தில் வரும் செல்லையாவும் நல்லம்மாவும் ‘அசல்’ யாழ்ப்பாணத்துப் பாத்திரங்கள். நல்லம்மா தொலைத்துவிட்ட பாதசாம் காரணமாக இருவருக்கு மிடையில் சிறு சண்டை ஏற்படுகின்றது, அவர்கள் சமீபத்தில் விவாகம் செய்து கொண்டவர்கள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு, சுருக்கமாக, வடிவாக அதைப் படம் பிடிக்கின்றார்.

“ஓரு காலான் எங்கையோ மன வுக்குள்ளை கழன்டு விழுந்து போச்சு”

“கொஞ்சம் கவனமாக வாறதுக்கென்ன? உனக்கு ஆட்டம் மெத்திப்போச்சு ஊதாரி நாய்!

மறுகணம் செல்லையா தன் நாக்கைக் கடித்துக்கொண்டான்.

குண்டுசியால் துளைக்கப்பட்ட றபர் பலூன் போல் நல்லம்மாவின்

உற்சாகம் அப்படியே சப்பளிந்து போய்விட்டது.

யாழ்ப்பாணத்திற்கே உரியதான் “காழான் ஆட்டம். சப்பளிந்து,” எத் துணை அழகாக உபயோகிக்கப்பட்டுள்ளன!

முதற்சம்பளம், சக்கரவாகம், கடற்கரைக்கிளிஞ்சல் ஆகியக்கைத்தகளி லும் அவர் உபயோகித்த கொச்சைச் சொற்கள் உயிர்த்துடிப்புடன் விளங்குகின்றன.

‘இலங்கையர் கோனி’ன் பாத்திர அறிமுகம் புதுமையானது; தனித் தன்மை வரய்ந்தது. அன்ற நெற்றி, கூரிய மூக்கு கிளிச்சொண்டுபோன்ற அங்க வர்ணனைகளை அவர் அதிகம் கையாளவதில்லை. பாத்திரத் தின் தோற்றுத்தை வர்ணிக்காது, அதன் செயலைக் குறிப்பிடுவதன் மூலம் வாசகர் மனத்தில் அந்தப் பாத்திரம் பற்றிய கற்பணை ஓவியத்தை வரைவதில் அவர் சமர்த்தர்.

“முதற்சம்பளம்” கதையில் வரும் பொன்னம்மாவை அறிமுகப் படுத்தும் விதம் இது: “அன்றிரவு கைவிளக்கை ஊதிஅணைத்துவிட்டு, தன்கரடு முரடான பனையோலைப் பாயில் சாயும்போது பொன்னம்மா எறிந்த பெருமுச்சில் தங்கியிருந்து அவளுடைய வாழ்வின் தத்துவமெல்லாம்... பெருமுச்சுக் குறுதான்.” கதையைப் படிக்கும்போருது இந்தப் பெருமுச்சு மனக்காதில் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கின்றது. அது குறிக்கும் ஏழைமை நிலை மனக்கண்ணில் தோன்றிக் கொண்டே இருக்கின்றது.

“சக்காவாகம்” கதையில், தெய்வாளை சாகக் கிடக்கின்றார். அவளைப் பார்க்க “அடுத்தவீட்டு அன்னமுத்து வண்ணான் கொண்டு வந்த ஒரு சேலை உடுத்து, கழுத்தில் புதிதாக மினுக்கிய அட்டியலும் கையில் காப்புகளுமாக என்னென்ற தேய்த்து வாரி முடிந்த கொண்டை முதுகில் புரள அசைந்து அசைந்து வந்தாள்.” அன்னமுத்து எப்படிப்பட்டவங்களைப்பது எமக்கு விளங்கிவிடுகின்றது. எமது முடிவு சரிதான் என்பதை

அடுத்த வரிகளே நிருபித்துவிடுகின்றன. ‘வேலுப்பிளைக்கு (தெய்வாளையின் கணவன்) அவளைக்காண ஆத்திரமாக வந்தது. ‘சாக முன் ஜுக்கே செத்தவீடு கொண்டாடவாருள் இந்தத்தேவடியாள்.’

கு.ப. ராவின் எழுத்தில் பிரேரணை கொண்டவர் “இலங்கையர்கோன்”. அதனால்தானே என்ன வோ. கு.ப. ராவின் கதைகளில் காணப்படுவதைப்போல் ‘இலங்கையர் கோனின் கதை சளிலும் ஒருவித நளினம்-மென்மை, காணப்படுகின்றது.

1950ம் ஆண்டிற்குப் பின்புதான் அவர் நாடகம் எழுத்தொடங்கினார், ஆனால் அதற்கு முன்பு எழுதிய கதைகளிலெல்லாம் நாடக அம்சம் மிகுதியாக இருந்தது. ‘வஞ்சம்’ தவிர்ந்த மற்றைய எல்லாக் கதைகளும், எவ்வித, கஷ்டமுமின்றி இலகுவில் ஒர்றையங்க நாடகங்களாக மாற்றக்கூடியவாறு அமைந்திருந்தன.

நீண்டகால இடைவெளிக்குப் பிறகு, சமீபத்தில் அவர் எழுதிய கதைகள் (தந்திவந்தது, தாழைமரா நீழவில், மச்சாள்) அவருடைய திறமையை முழுதாகக் காட்டக்கூடியனவாக அமையவில்லை. முந்திய கதைகளில் இருந்த ‘அழுத்தம்’ இவற்றில் இல்லை. என்றாலும் வசனத்திலும், பாணியிலும் ‘இலங்கையர்கோன்’ ‘முத்திரை’ இருக்கின்றது.

உட்பொருளில் மட்டுமல்லாது உருவத்திலும் அதிக கவனம் செலுத்தி, சிறுகதை என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும், என்று சொல்லக்கூடிய வகையில் “இலங்கையர் கோன்” சிறுகதைகளைப் படைத்தார். அதனால் தமிழிலக்கியத்தில், சிறுகதைத் துறையில் ஏற்றமிகு இடத்தைப் பெற்றார். மனப்பரிசு, மரியா மதலேலு, வெள்ளிப் பாதசரம், யாழ்பாடி, மேனகை, வஞ்சம், தாய், பாதத்தாய், முதற்சம்பளம், கடற்கரைக் கிளிஞ்சல், முதலீய கைத்தகளில் “இலங்கையர்கோன்” என்றென்றாலும் வாழ்வார்.

# இதோ நற் செய்தி!

வானினத் தொடும் புகழைப் பெற  
தேனிப்போல புனிந்தெழுதிடும்  
பேண மன்னர்களும் புகைப்பது



## மானி ஸ்பெஷல் பீடி களே!

கருத்தாற், கற்பணியோட், கடமையில் கரிசனியேற்பட  
நாங் தவாழ்வில் களிப்புமேலிட கட்டாயம் தேவை

## மானி மார்க் ஸ்பெஷல் பீடி களே;

❖ தெரிவு செய்யப்பட்ட புகையிலை ❖ தேர்க்கெடுக்கப்பட்ட  
தொழிலாளர்கள் ❖ தேர்ச்சிபெற்ற ஸிபுணத்துவம்  
ஆக்ய இவையனித்தும் ஒருங்கே அழையப்பெற்றவை  
தயாரிப்பாளர்கள் :—

**மானி பீடி க் கம் பனி**  
62. மேசஞ்சர் விதி      கொழும்பு-12  
போன்: 7651

# நக்தர் பண்டிகைக்கு

விசேஷமாக வரவழைக்கப்பட்ட

பலவித தினுசு புடவைகளையும்

இன்றே வாங்குங்கள்.

எல்லாவிதமான ஜவுனிகளும் மலிவாகக் கிடைக்குமிடம்

**S. R. S. ஜவுளி மாளிகை**  
யாழ்ப்பாணம்.

மாலா மணிபுரி, லதா மணிபுரி, மைசூர், டெக்கா, நௌலோன்  
சேலை வகைகளும்

901, 1703, 100-நம். வேட்டி வகைகளும்  
யப்பான் இங்கிலீஸ் சேட்டிங் வகைகளும் ஏராளமுண்டு.

# S. R. செல்வத்துறை

216, கே. கே. எஸ். ரேட், யாழ்ப்பாணம்.

டெலிபோன் நம்பர் 671,

டெலிகிராம் பேஸ்

# உமர் பிரதர்ஸ்

எங்களிடம் உயர்ந்துக ஓ B மார்க் ஸ்பிரிட்டும்

பள்ளிக்கூட உபகரணங்களும்

எனுமல், கிளாஸ், சாய்ப்புச் சாமான்கள்

மற்றும் இதர சாமான்களும்

நிதானமான விலைக்கு பெற்றுக் கொள்ளலாம்.

உங்களைத் திருப்தி செய்வதே எங்கள் நோக்கம்.

# உமர் பிரதர்ஸ்

44, பெரியகடை,

யாழ்ப்பாணம்.

ஆர்த்ராபிஷேகம் - 22-12-61.



‘ஈழத்துச் சிதம்பரம்’ எனப் பராட்டப்படும் யாழ்-காரை நகர்த் தின்னைபூரம் விவங்கோவிலில் சென்ற பல்லாண்டு களாகத் திருவெம்பாவை உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. சிதம்பரம் ஸ்ரீநாடராஜப் பெருமான் ஆலயத்தில் நடைபெறும் சமயக்கிரியைகள், விழாக்கள் முதலியவற்றைப் போன்று ஈழத்தில் இக்கோவிலில் மட்டும்தான் நடைபெறுகின்றன. இவ்வாண்டு திருவெம்பாவை உற்சவம் சென்ற 14-12-61 வியாழன் நாளு தொடங்கியது. 22-12-61 வெள்ளிக்கிழமை இரதோற்சவம்; அன்றிரவு 12.மணிக்கு ஆர்த்ராபிஷேகம் ஆரம்பமாகும். 23-12-61 சனிக்கிழமை காலை 6 மணிக்கு ஆர்த்ராதரிசனம். சிதம்பரம் செல்ல முடியாமல் சங்கடப்படும் சைவ அன்பர்கள் இவ்வாலயத்திற்குச் சென்று ஸ்ரீநாடராஜப் பெருமானை வணங்கிப் பயண்டவார்களாக.

ஈழத்து எழுத்தாளர்களை முதலில் ஈழநாட்டவர்கள் கொரவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பல அறிமுகக் கட்டுரைகளை எழுதியவர் கனக செந்திநாதன். இக்கட்டுரையில் அவர்களும் ஆலோசனைகள் சிந்தனைக்குரியவை.

## மைல்கல்

கனக  
செந்திநாதன்

ஈழத்து இலக்கிய வரலாற்றிலே இலங்கையர்கோன் ஒரு மைல்கல். அவரோடு ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமாகிறது. தமிழுக்குப் புதிய இலக்கியமான சிறுகதை என்ற துறைக்குக் கால்கோள் செய்து வைத்தவருள் அவரும் ஒருவர். தமிழா? அதுவும் ஒரு மொழி யா? அதில் என்ன இருக்கிறது? விஞ்ஞானமும் பிற நுண்கலை களும் இல்லாவிட்டாலும் நல்ல சிறுகதைகள்கூட இல்லையே, எழுதுவார் கிடையாதே என்று காற்சட்டை போட்ட கறுத்தத்துரை மார் சொல்லித்திரிந்த காலத்திலே, அமைதியான முறையில் தமிழ்த் தாய்க்குப் புதிய புதிய நறுமலர்களைச் சூட்டுமென்ற ஒரு கூட்டத்தாரில் இலங்கையர்கோன் முக்கியமானவர். இருபத்தைந்து வருடங்கள் பின் நின்று அவர்களது தொண்டை நோக்கும் விமர்சகர்களுக்கு அது துச்சமாகப்படலாம். ஆனால் அத்தொண்டையும், அக்கால கட்டத்தையும் சரியானபடி மதிப்பிடும் விமர்சகர்கள் அதை வாழ்த்தியே தீரவேண்டும்.

அவர் கலைமகள் பத்திரிகைகளில் எழுதிய மணப்பரிசு, மக்தலேனு யாழ்ப்பாடி, கடற்கோட்டை, சிகிரியா முதலிய கதைகளும், மேனகை, சக்கரவாகம் முதலிய மறுமலர்ச்சிப் மத்திரிகைக் கதைகளும், தாய், நாடோடி முதலிய ஈழகேசரிக் கதைகளும் தூய,

இலக்கிய வர்ணனைகளைக்கொண்டன வரய் மிலிர்கின்றன. பிற்காலத்தில் எழுதிய கதைகளும் வெள்ளிப் பாதசரமும் கிராமியநடையைக்கொண்டு துவங்குகின்றன. தூய இலக்கிய நடைகொண்டு இலக்கியம் படைக்கத் தெரிந்த—சிறுகதை, நாடகம் — இலங்கையர்கோன், ‘சந்தைத் தமிழ்’ என்று வர்ணிக்கப்படும் கிராமியத் தமிழுக்கு ஊட்டம்கொடுக்க முனைந்த போது பெரிய விமர்சகர்களால் கண்டிக்கப்பட்டார்; எள்ளிநடையாடப்பட்டார். அவரோ அதைக்கண்டு மலைக்கவில்லை; சினக்கவில்லை. தன் புதிய போக்கில் வெற்றியே கண்டார்.

சிறுவயதிலே பிறநாட்டு நல்லகடைகளை மொழிபெயர்த்துவதிய இலங்கையர்கோன் “முதற்காலல்” என்றநுழையநாவலை மொழிபெயர்த்துதன் மொழிபெயர்ப்புச் சிறப்பை நிலைதாட்டியுள்ளார். அந்த நாவல் அஸ்வயன்ஸ் கம்பெனியாரால் நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது. சரித்திரக்கதைகளுக்கு முதற்பாதை சமைத்த அவர் இலக்கிய நாடகங்களுக்கும், சரித்திர நாடகங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அவர் நாடகங்களிலே வரும் பெண்பாத்திரங்கள் புதுமைப்போக்குடையவர்களாய் முந்தையோர் படைத்த குணசித்திரங்களில் இருந்து மாறிநடப்பவர்களாய் இருப்பதை நாம் அவதாஸிக்கலாம்.

எப்பொழுதும் கலப்பற்ற  
சுத்தமான

## குஞ்சோரஸ்

என்று கேளுங்கள்

60% குஞ்சோஸ் கொண்ட  
சிறந்த ஜாஜாப்ஸ். குழந்தை  
களுக்குக் கொடுக்கக்கூடிய  
பாதுகாப்பான இனிப்பு.

USWATTE  
CONFECTIONERY WORKS

Moratuwa.

Phone: 363

அவர் பண்டத் வாணை நாடகங் களிலும். இலக்கிய தாடகங்களிலும் மிஸ்டர் குகதாஸன், மாதவி மடந்தை என்ற இரண்டு மே நூல் களாக வெளிவந்திருக்கின்றன.

அவர் உத்தியோகப் பதவியில் இருந்த காலத்தில் அவ்வளவிடங்களி லுள்ள புராதன கலைகளை ஊக்கப் படுத்தவிரும்பினார். கொட்டடைகைக் கூத்து, கரகம், காவடி, நாட்டுப் பாடல்கள் என்பவற்றுக்கு மீண்டும் புத்துயிரித்தார். வசந்தகானசபை (காங்கேசன் துறை) அவரின் முயற்சியால் அரிச்சந்திரா நாடகத்தை கொட்டடைக்கூத்து முறையில் இருநூறு தடவை ஆடிமுடித்துவிட்டது. நந்தனூர் சரித்திரத்தை ஆடிக்கொண்டிருக்கிறது. அந்த நாடகசபை இலங்கையர்கோன் வாழ்த்தாக நாடகத்

சன்னகத்திற்கு  
வரும்போது

V

## பிராமணீர் கிளப் பிர்கு

விஜயம் செய்ய  
மறவாதீர்கள்

சுத்தமான

இனிய

சைவ உணவு

நறுமணம் மிகுந்த  
காப்பி, தேநீர்  
பழாச பானம்.

## பிராமணீர் கிளப்

அறிவுக்கு விருந்தளிக்கும்  
பத்திரிகைகள், புத்தகங்கள்

(Prop. S. ஜெகநாதன்)

ஸ்டேஷன் வீதி : சுன்னகம்

V

தொடக்கத்தில் அவரைப் போற்றி  
ஒரு நல்ல பாடலைப்பாடித் தொடங்க  
வேண்டும் என்பது என்னுடைய  
ஆவல். உண்மையாக அவிரிடம்  
பக்திசொண்ட மேற்படி சபையார்  
அதைச் செய்வார்கள் என்று எதிர்  
பார்க்கின்றேன்.

நல்ல இடத்தில் ஒரு மத்திய வாசிக்காலை அமைத்து ஏராளமான நூல்களைச் சேர்த்து கிராமப் புறங்க களில் அவற்றை விதியோகித்து வாசிக்கும் பழக்கத்தை விருத்திசெய்ய வேண்டும் என்றீருக்கத்தோடு மல்லாகத்தில் ஒரு கட்டிடத்தைக் கட்டி அதற்கான முயற்சிகளையும் செய்தார். ஆனால் உத்தியோகமாற்றம் காரணமாக அவரால் அதைச் செய்ய முடியவில்லை. இலங்கையர்க்கோன் ஞாபகார்த்தமாக ஏதாவது செய்ய விரும்புவர்கள் இதனையும் சிந்தித்துப் பார்ப்பார்களாக தான் பிறந்த ஊரில் (எழாலையில்) வதிந்து சிறந்ததமிழ்த் தொண்டு செய்த சிலவை தாமோதரம்பிள்ளையின் ஞாபகார்த்தமாக ஒரு நல்ல நெசவுசாலையை உண்டாக்கி அவர் மறைவுநாளை வருடா

வருடம் கொண்டாடச் செய்த பெருமை இலங்கையர்கோனுக்குண்டு.

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களைக் கொண்டு தமிழ் பாரோப காரி தாமோதாம்பிள்ளையின் சீவிய சரித்திரத்தை எழுதுவிக்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு நிரம்ப உண்டு. தன் ஜை எழுத்துத்துறையில் ஊக்குவித்த ஈழகேசரிப் பொன் ஜையா அவர்களிடம் அவருக்கு இருந்த பக்தி அளவிடமுடியாது

இலங்கை வாசனையில் ஈழத்துக்கவிஞர்களைக் கொண்டு கவிதைபாடு வித்து நல்லகவிதைக்குத் தங்கப்பதக்கம் அனிக்க ஏற்பாடு செய்தவர் இலங்கையர்களோன், அவர் வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல. மதிக்கத்தக்க உத்தியோகத்தராய் இருந்தும் மற்ற உத்தியோகத் தரைப் போல தானுண்டு தன் உத்தியோகமுண்டு என்று முடிடங்கிக்கிடந் தவரல்ல ஈழத்தமிழ் அறிஞர்கள், ஈழத்தமிழ் கலைஞர்கள், ஈழத்துப் பத்திரிகைகள் என்றே சுதாமுச்சகவிட்டவர்; பேசியவர்; எழுதியவர்.

அவரை நினைக்கும்  
போது அவரது புன்  
சிரிப்புத்தான் முதலில்  
ஞாபகத்துக்கு வரும்.  
அவருடைய தாரா போ  
ன்ற நலை தனித்தன்  
மையானது. உரிஸம  
யோடு தான் ஒரு உத்  
தியோகத்தன் மற்றவர்  
கள் சாதாரணமானவர்  
கள் என்று என்னும்  
எண்ணமில்லாது பேசும்  
சுபாவும் நினைவை விட்ட  
டக்லாது.

இலங்கையர்கோண்  
சுற்றுத்தெழுத்தா எ ரி ன்  
ஒ ரு மைல்கல்.

அவரது நினைவுக்காக  
எதாவது செய்யவேண்டியது சம்பந்தப்பட்ட  
வர் எல்லோராதும் முக்கிய கடமையாகும்.

# நிலச்செவ்வாறு நிலசோப்



பிரகாசமாய்  
சுலவை  
செய்கிறது

## நீடு வர்த்தக!

**“வன்னியூர்க் கவிராயர்”**

முங்களஞ்சேர் நுமதுதிருத் தாய்நாடான  
 வளர்மூத் தமிழ்ப்பேச மினத்தோரன்பு  
 சங்கை, பண்பு, அறிவு, தொழில் வளர்ச்சிபெற்று  
 தலைநிமிர்ந்து உயர்வாக வேண்டுமென்ற  
 பொங்கிடும் நும் முள்ளத்து இலட்சியத்தை  
 பேனவாற் சொட்டியுணர் ஓட்டுமெம்மி  
 லங்கையர்கோ எனனுங்கலைஞு! நின்னை யாங்கள்,  
 நானிலத்தி லினியொருநா ஸெங்குகாண்போம்?



“கல்லாமை, அறியாமை, பொருமை, சோம்பல்,  
 கள், சூது, பணவாஞ்சை, பதவிமோகம்  
 நல்மரத்திற் புல்லுருவி பாய்ந்ததொப்ப  
 நம்முயர்ந்த தமிழினத்தை யழிப்பதுண்மை;  
 அல்லல்தரு மிக்கொடிய பினிகடம்மை  
 அருணெனதிர் பனியாக்க வேண்டும்” என்று,  
 அல்பகலாய்ப் பேனவால் மருந்துதந்த  
 அருங்கலைஞு! நும்மையினி யாங்குகாண்போம்?



ஓற்றுமைகட் டுப்பாடு விடாழுயற்கி  
 ஹக்கமுண்மை உழைப்பகிம்சை தியாகவுள்ளாம்  
 பெற்றவராய்த் தமிழ்மக்கள் பிளவுநீங்கிப்  
 பிருதுவியிற் சுதந்திராய் வாழ்வதற்கு;  
 கற்றகல்வி யறிவு அநு பவங்கடம்மை  
 கலைத்துறையிற் செலவிட்டு மனம்வளர்த்த  
 நற்குணமார் இலங்கையர்கோ னேரும்மையாம்  
 நானிலத்தி லினியொருநாட் காண்பதெப்போ?

“நாளாந்தம் சோம்பவின் றிக் கற்றுராய்ந்து  
 நன்முறையி லோயாம் வெழுதிவந்தால்  
 ஈழத்தின் சிறந்தவெழுத் தாளராக  
 எவருமே யாகிடலாம்” என்னுங்கூற்றை ர  
 ஆழமதா சுமதுசெயல் மூலமாக  
 ஆரம்ப வெழுத்தாளர்க் குணர்த்திச் சென் றீர்  
 ஈழத்தி னெழுத்தாளர்க் கொளிவிளக்கே  
 இலங்கையர்கோ னேயும்மை என்றுகாண்போம்?



வாளைவியில் அடிக்கடி நாடகங் களென்றும்  
 வாரவிதழ் மாதவிதழ் மலர்கடன்னில்  
 தேனெழுகும் சிறுகதைகட்ட உரைகளென்றும்  
 தீந்தமிழை வளர்த்தீழ் நாட்டினுக்குத்  
 தானழியாப் புகழிட்டித் தந்த தீரா  
 தமிழ்வாழு மட்டுமூயிர் வாழும்பேஞக்  
 கோனேநின் புனிதாத்மா சாந்திகொள்க  
 குவலயத்தில் நுமதுபுகழ் நீடு வாழ்க !



## தத்துப்பமான

### புகைப்படங்கள்

தேவையானேர் மறக்கமுடியாத



பெயர்

# முற்கள்

[உரிமையாளர் : M. நடராஜா]

கே. கே. எஸ். வீதி. : சன்னகம்.

# சடு மீட்கவா வீடு கட்டவா!! சீதனம் கொடுக்கவா!!!

இதைப்போல் எதற்கும்

## இலங்கா நிதி லிமிற்றேட் நவீன சேமிப்பிற் சேருங்கள்

மாதவீதம்	இலாபத்துடன் கொடுக்கும் தொகை		
கட்டுவது	30 மாதங்களில் 60 மாதங்களில் 100 மாதங்களில்		
10 ரூபா	330 ரூபா	720 ரூபா	1300 ரூபா
25 ரூபா	825 ரூபா	1800 ரூபா	3250 ரூபா
50 ரூபா	1650 ரூபா	3600 ரூபா	6500 ரூபா

மேற்குறித்த இலாபத்துடன் ஓவ்வொருமாதமும்  
அதிட்டசாலிகளுக்கு அதிட்டஇலாபமும்  
கொடுக்கப்படும்

கட்டுபவர் இறந்தால் உரித்தாளிக்கு

கட்டிய பணத்துடன் கால் பங்கும் கொடுக்கப்படும்

மறு விபரத்திற்கு:-இலங்கா நிதி லிமிற்றேட்  
தலைமைக் கந்தோர்:-திருநெல்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்  
கிளை:- 284, காங்கேசந்துறை வீதி, வண்ணூர்பண்ணை

தமிழ் நாட்டுத்தொழில் ஆதரியுங்கள்  
உங்கள் வீட்டுப் பாவணைக்குத் தேவையான  
**அஹமினீயம் மாத்தீரங்களை**



இந்த  
**டோலர் குரேட் மார்க்கைப்**  
பார்த்துத் தெரிவு செய்யுங்கள்.

அவை  
பார்க்கக் கவர்ச்சியானவை. உறுதி மிக்கவை  
பாவணைக்கு ஏற்றவை. உத்தரவாதமானவை.  
பிரகாசம் பொருந்தியவை.

**யாழ்ப்பாணம் மாவிட்டபூரத்திலுள்ள**  
**நமது தொழிற்சாலையில்**

இவை தயாராகின்றன.

**டோலர் கோர்ப்பரேஷன்,**  
**14, டாம் வி தி, கோழும்பு-12.**

போன் : 6910

யாழ்-தமிழ் இலக்கிய மன்றத்திற்காக, சுன்னுகம், கலாதேவி அச்சகத்தில்  
அச்சிடுவித்து வெளியிடப்பட்டது.